

கலாமில்யம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

வந்த கந்தா

உள் ரூ. 7 . 8 . 0
பூர் ரூ. 9 . 0 . 0

காரியாலயம்:-

வேளாளர் தெரு,
புரசொக்கம் சேங்கை

Vol 4]

1931 @ அக்டோபர் மீ 22 வ.

[No. 42.

பொருளடக்கம்.

1. தலையங்கம் (Leader)	821	5. காலியற் காரிகா	
2. ஆண்டாள்—(கோதையார் யெளவனரும் அவர் அலுபவரும்)		S. வையாபுரிப்பிள்ளை B.A. B.L.	830.
E. N. தாங்கைல் முதலியார் B.A. B.L. 823		6. குளாமணி - (மங்கிராஸீல் சருக்கம் 169 - 182)	
3. சிதம்பரதேவர் சுரிதம்.	826	K. இராமயங்கம் ஜியர் B.A.	833
Dr. V. S. அருணாசலம்பிள்ளை	826	7. மாப்பில்லகணம் (வெண்கலப்பா)	835
4. கம்பராமாயன் (பாஞ்சிப்பட்டப் படலம்)	828	8. கஷ்டபுராணமும் சங்கநூல்களும்.	
T. N. சௌஷாகலம் B.A. B.L.	828	பஞ்சத் R. திம்ப்பா ஜியர்	837
		9. வர்த்தமானம்.	839

க ல ா நி ல ய ம்

கடவுரும் காந்தியிடக்களும்

நீதியும் சிலைத்த அன்பும் தானே என்றும் தன்மைத் தாப கடவுளைந் தா-தாயின் உலகின்கண் தீவியமும் துண்பமும் இருப்பது என்வாறாகவும் என் துமோர் ஜியம் பெருமானும் ஆக் திகினைவு அசை ந்து வைக்குங் காரணமாகின்றது. உண்மையை உரைக்குப்பட்டது—தீவைகளையும் துண்பங்களையும் கடவுளி ன் திருத்தக்கோடு இனைக்கவல்லதார் அமைதிகான் டலிரு. பண்டைப் புராணவரலாறுகளும் புத்திநுட்ப வாதங்களும் இந்த ஆராய்ச்சியிற் கெல்லவல்லதோர் தூரம் மிகச் சிறியதே. ஆக்கிலத்தில், மாறுட்பால் கடவுள் விவகாரிக்கும் கெறில்லை. சிதியங்க் கணித்து உரப்பேன் என் ஜனங்கள் தில்டன் (John Milton) என்றும் மாபெரும் புலவரொருவர் பாடிய ‘காலிக்காந்திகம்’ (Paradise Lost) என்றும் காலியம் அம் முயற்சியென்றும் போய்தென்பதைபே நினைவிற்குத் துவத்திற்குச் சான்றுப் பூட்டியாயிற்றா. இவ்விடயங்களைத் தமுகியாம் இவ்வாண்டு 19-வது இதற்கில் வரைந் துள்ள ‘இருமன் முட்டோர்க் கோருகேலன்’ என்றும் தலையங்க்குத் தலையினைவெச்சப்பதொகொள்ளல் இனி வருவனவற்றை உணர்வதற்கு உதவுயாயிருக்கும். கடவுளைப்போன்றே, அக்கடவுள் புரியும் கருமங்களை முறைமை தகுதிகளை நம்முடைய யுக்திபுதிக்களால் காணப்படுகிறது. தீருவளத்தின் வனங்கள் அறிக்கேலே என்ன எங்குவதே எம்மென்றுக் கியன்ற தொழில். தீவை துண்பம் என்றும் இவைகளடக்க ஏனைய யாவும் கனுகிற்கந்த பொருளையோல் முற்றிலும் பொய்வென்று வகையிலிருக்கக் கூறவார்சீலர். ஆயினும், அக்கடவுளின் நிதியை அளந்திருப்பதாத நாம் மெய்க்கூறி நன்மையென்னால் வேறாலன் கடவுள்

“There is an indefinable mysterious Power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen Power which makes itself felt and yet defies all proof, because it is so unlike all that I perceive through my senses. It transcends the senses. But it is possible to reason out the existence of God to a limited extent.

Even in ordinary affairs we know that people do not know who rules or why and how he rules; and yet they know that there is a power that certainly rules. In my tour last year in Mysore I met many poor villagers, and I found upon inquiry that they did not know who ruled Mysore; they simply said some God ruled it. If the knowledge of these poor people was so limited about their ruler, I who am infinitely lesser in respect to God than they to their ruler need not be surprised if I do not realise the presence of God, the King of Kings.”

Nevertheless I do feel, as the poor villagers felt about Mysore, that there is orderliness in the universe; there is an unalterable law governing everything and every being that exists or lives. It is not blind law; for no blind law can govern the conduct of living bondage; and thanks to the marvellous researches of Sir J. C. Bose, It can now be proved that even matter is life.

That Law, then, which governs all life is God. Law and the Law-giver are one. I may not deny the Law or the Law-giver because I know so little about It or Him. Just as my denial or ignorance of the existence of an earthly power will avail me nothing, even so my denial of God and His law will not liberate me from its operation; whereas humble and mute acceptance of divine authority makes life's journey easier even as the acceptance of earthly rule makes life under it easier.

I do dimly perceive that whilst everything around me is ever-changing, ever dying, there is underlying all that change a Living Power that is changeless, that holds all together, that creates, dissolves, and recreates. That informing Power or spirit is God; and since nothing else that I see merely through the senses can or will persist, He alone is.

And is this power benevolent? I see it as purely benevolent. For I can see that in the midst of death life persists; in the midst of untruth, truth persists; in the midst of darkness, light persists. Hence I gather that God is Life, Truth, Light. He is Love. He is the Supreme Good.

But He is no God who merely satisfies the intellect, if He ever does. God, to be God, must rule the heart and transform it. He must express Himself in every smallest act of His votary. This can only be done through a definite realisation more real than the five senses can ever produce. Sense perceptions can be and often are, false and deceptive, however real they may appear to us. Where there is realisation outside the senses it is infallible. It is proved not by extraneous evidence but in the transformed conduct and character of those who have felt the real presence of God within.

Such testimony is to be found in the experiences of an unbroken line of prophets and sages in all countries and climes. To reject this evidence is to deny oneself.

This realisation is preceded by an immovable faith. He who would in his own person test the fact of God's presence can do so by a living faith; and since faith itself cannot be proved by extraneous evidence the safest course is to believe in the moral government of the world and therefore in the supremacy of the moral law, the law of Truth and Love. Exercise of faith will be the safest where there is a clear determination summarily to reject all that is contrary to Truth and Love.

I confess that I have no argument to convince through reason. Faith transcends reason. All I can advise is not to attempt the impossible. I cannot account for the existence of evil by any rational method. To want to do so is to be coequal with God. I am therefore humble enough to recognise evil as such; and I call God long suffering and patient precisely because He permits evil in the world. I know that He has no evil in Himself; and yet if there is evil He is the author of it and yet untouched by it.

I know, too, that I shall never know God if I do not wrestle with and against evil, even at the cost of life itself. I am fortified in the belief by my own humble and limited experience. The purer I try to become the nearer to God I feel myself to be. How much more should I be near to Him when my faith is not a mere apology, as it is to-day but has become

as immovable as the Himalayas and as white as the snows on their peaks?"

இவ்வாங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு வருஷமுறை:—

இன்னதென்ற வகுத்துரைக் காட்டாத விக்கை வாய்த்தாய் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கின்ற சக்தியாறு உள்ளது. அதனை யான் கானுக்கிடிலும் உணர்கின்றேன். இந்தக் காலாக சக்தியானது ரூபிக் கப்பட முடியாவிடிலும் தான் இருக்கின்ற தென்ப ஒத்த தெற்றிறங்க் கெளில்துக் கொள்கின்றது. கான் என்னுடைய பொறிகளால் காண்கின்றவைக் குக்கெல்லாம் அடியோடு மாருக இருப்பதாற்றுன்துச் சக்தியை ரூபிக் கட்டுவதில்லை. புலன்களைக் கட்டத்து அது. ஆபிழும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கு ஓரளவு காரணம் காட்டுவது கூடும் எனவும் நினைக்கின்றேன்.

காதாரணமாய் ஜனங்கள் தங்கள் அரசன் யாரென் ஹைமூம் அங்குது அவன் என் ஆங்கிள்ரூஸ் என்றே ஆம் எப்படி ஆங்கிள்ரூஸென்றே ஆமும் தெரிகிறதோன் காமல் இருக்கின்றார்களென்பதை காம் அறிவோம். ஆனால் நிச்சயமாய் ஆங்கின்ற சக்தியான் தூண்தென் பாட்டப்பற்றி அவர்களுக்கு சக்தேங்கல்லை. கெங்கு ஆண்டு கான் மைனார் மாராஜூத்தில் யாத்திரை செய்தபொழுது கான் சக்தித்த ஏனிய கொமாலி கள் பலகுக்கு மைகுரை ஆங்கின்றவர் எவரென்று தெரியவில்லை என்பது அவர்களோடு வார்த்தை யாடுங்கால் எனக்குக் கெளியவுக்குது. ஏதோ ஒரு கடவுள் கைகளின்று ஆங்கின்றது என்றே அவர்கள் கூறி அர். தங்கள் அரசனைப் பற்றி அவ் வேணுமக்களுக்கு இருக்கத் அறிவு அவ்வாயு சிறியதெனின் கான், அரசருக்கெல்லாம் அரசராய கடவுளின் இருக்கையைக் கருத்தில் கொள்ளக்கூடாதிருப்பது விக்கையோ. அரசனுக்கு அவர்கள் எத்தனை சிறியவர்களோ அதனில் அதிகமும் யான் கடவுள்க்குக் கிறியவன்ல்லை.

எனிலும் கொருங்கைப்பற்றி அக் கொமாலகிதன் உணர்த்தவாதே காலும் இப்பொருஞ்சத்தில் நியதி யும், நிலப்பொருங்கள் அனைத்தையும் ஆங்கின்ற வேர் விலக்கிய விதியும் உளவென்று உணர்கின்றேன். அதுவும் கருட்டு விதியுது. உயிரின் தெர்டர் புடைய ஒழுக்கத்தினைக் கருட்டுவிதி யொருபோதும் ஆளும்யாது. ஜடப்பொருங்களுக்கும் பயிருண் தென்று நிலப்பித்த ஸ். ஜெ. வி. பேரே அவர்களின் ஆராய்ச்சிக்கு காம் பெரிதும் கடவுமைப்பட்டவர்களா தல் வேண்டும்.

எனிலும் எல்லா உயிர்களையும் ஆங்கின்ற விதியே கடவுள். விதியும் அவ்விதியை விதிக்கின்றவனும் ஒன்றாக, அவிலிலையைப் பற்றியேலும் விதிபோனைப் பற்றியேலும் யானாக்கத்து மிச்சு சிறியதென்ற காரணத்தால் யான் அவ்விதியைகிடியும் விதிப்பலகளையாகிலும் மறுத்தலாகாது. இங்கு இவ்வகைத்தில் ஓர் அதிகாரத்தை யாம் அறியாதிருப்பதும் மறுப்பதும் எப்பன்றும்தான் என்றும் அப்படியே கடவுளையும் அவர்விதியையும் மறுப்பதால் அவ்வாட்டியினின்ற கான் விடுபட்டவ அகமாட்டேன். இவ்விலகித்தாம் அதி காரத்திற்கு ஒவ்வொரு ஆளாவது வார்த்தையைக் கலப மக்குவதுபோலவே கடவுளினது அதிகாரத்திற்குத் தாழ்மையுடன் வாய்பேசாது அடங்கி சிற்றல் உயிரின் பயணத்தைச் சுலபமாக்கும்.

எனினைக் காட்டியிருக்கின்ற எல்லாம் எக்காலும் மாயன்வாயியும் மாறுவனவாயியும் இருக்கின்றன வெளியும் அம்மறுபாக்கெல்லாம் அடிப்படையாய், தீருபோதும் மாருததொரு சாக்குவத சக்தி, சிருஷ்

துப்பதும் கரைப்பதும் மறுபடி சிருஷ்டுப்பதுமாய் இருப்பதை காம் ஒருவர் காலனின்களேயும் அச்சுக்கிதான் கடவுள். மாண் என் புலன்களால் காண்பதற்குள் மாயாது மாருது நிலைத்திப்பொன்றும் இல்லை. ஆப்புவன்களுக்கு கெட்டாக் கடவுள் ஒருவரே மிருக்கின்றனர்.

இப்பது யெல்லாவற்றையும் ஆக்கின்ற அச்சுக்கிதான் தடயையுடையதோ என்னிட, கண்ணற்ற தணையிடுவதாகவே என்குற்றேதான்தின்தீர்வே. எனவே என்னில் மாணத்திற்கிடையே உயிரும், பொய்க்கையைக் கிடையே மெய்ம்மையும் இருஞ்சிகிடையே ஓனியும் உல்லாது நிலைத்திக் காணவல்லேன். ஆதலின் கடவுள் மிருந்து மிருந்து மெய்ம்மையை ஒனியாயும் இருக்கின்றான் கொள்கின்றேன். அவரே அன்பு, அலரே யாதினும் மேதக் கண்ணமே.

கடவுள் கம் புதித்திருக்க திருப்பியினப்பொன்பது ஒருவரா தமில்லை. அப்படி, புதித்திருக்க முடிடும் பொருத்தி அமைகின்ற கடவுள் கடவுளாகமட்டார். கடவுள் கடவுளாயிருப்பதற்கு ஸமது இதயத்தை ஆட்ட கொன்று கிடையா மற்றில்லை. அப்படி, புதித்திருக்க முடிடும் பொருத்தி அமைகின்ற கடவுள் கடவுள்களை கொன்று கொள்வேண்டும். ஜம்புவன்களால் விளையல்லவதைவிட உண்மையை ஏர் நிச்சயத்துறைத் தினால்தன் இது இயல்வதற்கும். பொறிகளின் அறிவு எவ்வளவு உண்மைபோ நிரேன்றினாலும் பெரும்பாலும் மயக்கமுடைய பொய்யாகி முடிகின்றது. ஆதல்லும் நிலையில் உண்மையை உணர்கிடபே உண்மையை கும், புதித்திருக்கும் நிலைக்கப்படாதா, கடவுளின் இருப்பதைத் தமிழ்னே தேரியவதை முன்னும் ஒழுக் கரும் மறிய மாண்மையே கடவுளை நிறுப்பித்தாரும். தேயெந்தோ தாம் கால்தோ தாம் ஆங்கார்க்கு இலையை கருத தொடர்த்து திகழ்த்த திர்க்காக்கள் முனிவின் கன் முதலியோர் வழங்கன வரவாறுகளே தாம் கால் சாங்குதலாய் நிலைத்தின்றன. இதனை மறுப்பது தன்னையே கொள்வதைத் தாம் மறுப்பது தன்னையே கொள்வதை ஒழுகும்.

இந்த ஆண்மைப் புகுத்துறுமுன் பிற்குதலார்வது அகையாத எம்பிக்கை, கடவுளின் இருக்கையை அழியாது கம்பிக்கையால் ஒவ்வொருவனும் இங்கைகளையைத் தானும் புக்காங்களால் நிருப்பிக் கியாலாது.

ஆண்மையால், உலகத்தின் தகும் ஆட்சியிலும், மெய்ம்மையும் அன்புமாய அத் தருமலித்திகளின் மேன்மைக்

சிறப்பிலும் கம்பிக்கைகளைப்பதே தக்க கெறியாகும், மெய்ம்மைக்கும் அன்பில்லாம்மாருவலைகளை யெல்லாம் சிறிதும் தாழாது தள்ளிவிடக்கூடிய இடங்களில் இக்கம்பிக்கையைக் கையான்வது காலச் சிறந்தது.

ஆற்வழாயாய்ச்சிகளின் வழியாக் கடவுளைச் சாதிக் கலல் காரணமென்றும் யானநியேன். பகுத்தறி வையுடன் கட்டுத்திற்பது கம்பிக்கை. ஆதலின் இயங்கத் தற்கு முயலவேண்டா. உலகத்தில் தீமைகளிருப்பதற்குத் தக்க கடக் காரணம் காட்ட என்னில்லை. அது இயங்கத்தென்றால் கடவுளிற்கொன்றிக்காரணமிருப்பதாகும். ஆதலின், தீமை பிருக்கின்றதென்பதை மட்டில் கான் தாழ்மையடங்க தெரிக் குதொள்கின்றேன். அன்பில் இத் தீமையை உலகில் இருக்கும்படி விவரத்தான் கடவுளை கால பெருக்கும் தாங்கிய பொருளையை புதியதைத்தெருக்கின்றேன். அதிர்த்தித் தீமையைச் சிறுஷ்டித்தான் அவரே; மற்றுத் தீமையால் அவரோ தீண்டப்பட்டவர்கள்.

யீரோ போவதெனிலும், இந்தீமையடங்க இக்கிப் பொருத் தொலைக் குழுவிலெனினின் கான் கடவுளைத் தெரிவித்தொள்ள இயலவதென்பதையரின்றேன். என்றுமையிட்டிருப்பதையிருப்பதையும் இங்கைக்கைக்கால் ஆதாரமாகின்றதான் துப்புமையாகவாகச் சுடவைக்கேருக்கி கெருங்கி யாடின்ற உணர்க்கி யுடையலைகின்றேன். இப்பொழுது ஒப்புக்கு ஏதோ இருப்பதோபோல்வாமல் என்கம்பிக்கை இயமொல்வரையன்ற நிலைபேறுவதையாகப் பார்த்து அதன் கிராமத்திற்குப் பணியைப்போர் கெண்மையாக அமையும்பெருக்கு இன்னும் கான் எத்துணை அன்மையுவேன்”

கார்த்தியடக்களின் இவ்வருமை வரசகங்களோடு, கம்பிப்பெருமான், கடவுளிற்கும் தீமைக்கும் உள்ள தொடர்பைப்பற்றிக் கொண்டுள்ள கருத்தினை, இங்கிரன் இராமனைத் துக்கிக்கும் வாயிலாய்த் தெரிவித்திருக்கின்ற செய்யுள் இங்கு ஒப்புளோக்கத்தக்கது:—

“இன்னுக்கு மூலத்து ஒருவம் பலவாகி உணர்வும் உயிர்ப் பிற்தாகி ஆயி சென்று ஆசுறுக் காலத்து அநிலையிலென்ற திறத்துலக் தாலுகைச் சென்றுவே கின்ற நன்றாயுளான் தனிக்கொழுந்தே காங்கள் கால தீர்க்கும் நாயக்கீமி, நல்வினையே நோக்கி நின்றுரைக் காத்தி அயற்பெரச் காய்தி நிலையில்லாத தீவிணையும் கி தந்ததன்றே”

ஆண்டாள்

3. கோதையார் யெளவனமும் அவர் அனுபவமும்

[80-வது பக்கத் தொடர்ச்சி]

2. கோதையாரும் ஆசாரச் சீர்திருத்தங்களும் கோதையார் ஸபிப்பட்டால்சாரா சீர்திருத்தங்கள் அவ

ரால் இயற்கிக் கட்டப்பட்டனவேயாம். ஏட்டுச் சுரையின் கதை அவரிடம் எதினும் பொருத்தாது. அவ்வாறு பேச்சில் மிகுஞ்சுத் தாயிப்பதில் கலவாரை அவர் ஏசுவதற்கு அஞ்சலுடைய நிலையிலைத்துக்கொள்ள மாலையில் நம்பாட்டில் இங்கிலாங்களைப்போர் மாலையில் வருத்தே அரியிபெரிய காரியங்கள் மறுஙான் உதயத் திலையே செய்யவேண்டுமென்று மொரிவிதும்; இருக்கில் துறிதுடன் அப்பெரசை மற்பதும் முக்க

மைப் பெரும்பாலும் கடைபெறும். இதை ஒருவகப்படுத்தி மங்கைமானத் துற்றுவதுபோன்று அமைத்துள்ள திருப்பாவலைச் செய்யுளொன்றை கோக்கு:

நேற்றுச் சவர்க்கம் புகுகின்ற அம்மானுப் பாற்றமும் தாராரோ வாசல் திறவாதர் நாற்றத் துழாய்முடி. நாராயணன் தம்பால் போற்றப் பறைத்து முன்னியலைப்பண்டெரா காற்றத்தின் வாய்ப்பிழுந்த குப்ப கரண னும் கான் நோற்றும் உனக்கே பெருத்துபில் தந்தானே

ஆற்ற அகந்த ஒட்டபாய் அருங்கலைமே
தேற்றமாய் வக்கு திறவேலோ ரெம்பாவாய்.
திருப்பாவை 10.

வெறும் பேச்சுடன் மின்ற காரியத்தில் ஒருபக்ஷையு
மின்றிப்பெருவமாராட்டும் ஆசாராச்சிர்திருத்தகாரர்
களையே உறவுக்பட்டதிடி நேர்ஸுக் கவர்க்கம் எட்ட
கிட்டத்தடிபால் பேசும் பொன்னே பென்று இவ்வ
அழைத்துக்கிள்ளூரோ மூலம் எப்பொழுதும் சீவாசி
களுக்கு உழைத்துக்கொண்டிருப்பவரும், சோமபல்
சித்திரைகளின் சொருபமை ஒன்றிற்கு முதலாத
மூடிதீக்கு நிகராயிருந்த கும்பகரணனை உருவற்றப்
போகும்படி அழிப்பவரும் ஆப பெருமானது தொண்
ஷல் கடுப்பட்டதற்கு அடையாளம் காலை பெட்டுமேனி
வரையில் வித்தினை செப்பதுதனாலே வென்று பகர்
வார். ஆசாராச் சிர்திருத்தகாரர்கள் பேசுகில் அட்ட
காசும்பெச்சுக்கயில் பெருவிலி ளாஸ்வத்தாக்களை
வழக்கம்! யாதும் குறைவிலாதீர் எனவும், இனியாகி
இம் வெளியிருப்புப்பட்டுப் பெருமான் தொண்டல்
சிப்பட்டு அவன் சேவகம்பூன்று உழைக்கத் தெளி
வறவீரன்றுக் கூறுகின்றார்.

ஆண்டாள் செப்பத் ஆசாராச் சிர்திருத்தங்களில் முதலாவது, வீடுதொறுமுள்ள பெண்டரை அதிகாலையி
லெமுந்து நீராடுவானம் வெனுப்பதன்மூன் இல்லம்
மீண்டு அங்குற்ற தொழில்களைச் சடுதிலில் முடிக்க
வேண்டு மென்பதாகும்:

ஈடும் புகழும் பரிசுனர் நன்றாக

குடகேமே தோன்வளையே தோடே தெவிப்பிழவே
பாடகேமே யென்றையை பல்லவும் யாமணியோவாம்
ஆடட யுடிபோம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி சிறுந்து குளிர்க்கேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 27.

இந்தகைப் பகமுள்ள இல்வாருக்கை, இம்மனையில்
கோவிஞ்சௌப் பாடிப்பெறும்சஸ்மானமென அக்செய்
யுளில் முதலில் குறிப்பிடப்பட்டதாம். நமது விலை,
ஆப்சிசியர் மத்தினால் ஜெகைப்பக்கடையும் தலீர்போன்
நெடுந்தற்கும், “தேகமுடையோ” என்னோயேப் பரமன்
தொழிலுண்ணி, வீப்பிரென்னக்கெட்டதல் தாந்து, வெளி
போவா ‘வென்றும், ‘கன்னாக்கியபக் குடாட்டு நீராடு’
என்றும் ஆண்டாள் உருவத்தாற் கட்டுவார்.

கோதையார் செப்பத் இரண்டாவது ஆசாராச் திருந்த
தமாவது, நமது சமயத்தில் கலந்துள்ள சில போலி
வைதிக வழுக்கங்களை ஒழித்ததாகும். அவற்றுள் சில
வேடிக்கைகள் அமைந்த பண்டிகைகள். நமது தென்
ஞாட்டில் தமிழர் முற்றும் ஒழித்ததும் வடகாடு முதலீ
ய விடங்களிலும் எண்ணபாரைத் தேவும் தென்னாட்ட
நெறையும் இந்தக்களும் கொண்டாடுவதுமையிக் கம்பன்
பண்டிகை ஒன்று. இது இன்னதென்பது தமிழர்
இங்காலத்தில் பெரும்பாலும் அறிந்திலர். இதைக்
கண்டாட்டில் மோலிப்பாக்கை யென்பர். இது
பங்குரிமைதாத்தில் பெளர்ன்பாயிகை உத்திரங்கூத்
தீர் கலத்திக் கொண்டாடும் விசேடமாம். பங்குனி
உத்திரத்தில் சிவபெருமான் காமதகளும் செய்தால்,
அது ஒரு விசேட திருப்பூவாய்க் சிவஸ்தலங்களில்
கொண்டாடப்படும். அன்று எங்கும் தீபாவளி கார்த்
திகைபீம் முதலிய நாடகன்போல் அரிதுள்ள வீடு

களிலும் கோயில்களிலும் தூற்றுக்கணக்காய்த் தீபம்
ஏரிவது நமது முன்னோர் காலத்து மழுக்கமாகும்.
ஆராபாந்திடத்தொண்ட ராணிப்பொன்னாகத்தடக்கிப்
பாரூர் பரிப்பதம் பங்குனி யந்தும் பாற்படுத்தா
ஞார் நமது நாதனாய்த் தொண்ட நம்பின்தி
கீராற் நிருவிளக் கிட்டமை நீண்ட நியீ மன்றே.
என்றும் அப்பர் தேவார் செய்யுளாலும் காண்க.

ஆயினும் காமன்பண்டிகை கொண்டாடுவது, மக்களுக்குப் பெரும் பக்காயகி நூனமார்க்கென் செல்ல
வொட்டாது தடைசெய்கின்ற காப்பைக்கையைச் சிவபெருமான் சாம்பளக்கினாரென் இம் கொள்கையைப்
பற்றி இன்றுவழக்கவில்லை. தேவார்களுக்காவல்லகம்
விருத்தியடையும் வகை பெருவும், சிவபெருமானை
பேசிற்கின்பத்தில் அழுத்தமுயன்ற மன்மதன் தன்
ஊடைய ஆயிலை யிழ்தாகிறும் பிறருக்கு உலகவழி
ஷில் கக்ம் ஏற்படவேண்டுமென்று கருதிக்கென்று
யெரித்தாலும் தொன்று அவன் செய்கையைக் கொண்ட
ாடுவதற்கும், இரதிதேவி தாந் தூற்று அவ்வாறு
இந்த கணவையீட்டும் பெற்றால்தால்ல் விழுந்த
கணவைனப் பெண்டிர் பெறுவதற்கும், இப்பண்டிகை
ஏற்பட்டதென்பர். இதை ஆண்டாள் 2-ம் திருமொழி
பில் 1-வது செய்யுளில்

“காமன் போதரு காலமென்று
பங்குனிகள் கடை பாரித்தோம்”

என்பதையும் னோக்குக. இவ்வாறு மன்மதலூக்
கென்று கொண்டாடும் ஒரு திருவிழாவைக் கோதை
யார் குணமற்றென எடுத்துக்காருது, அதை எவ்வ
எவு என்னம் செய்க்குடுமே அவ்வளவு முதல்
திருமொழில் அவர் செய்வது காணலாம். பக்திலை
யன்றி, காமலையிற் கட்டுப்படாத பரம்பொருளை
“இ காமதோவா னோக்கச் செய்வாயோ” வென்பது வற்
புற்றும் நைடை இப்பதிகத்திப் பெற்றபதைத் திருக்
கடைக்காப்பாகும் 10-ம் செய்யுளில் கணவாலம்.

கருப்புலை மலர்க்களைக் காலவேளைக்

கழலினை பணிந்தங்கோர் கரியலூ

மருப்பினை யோசித்துப்புன் வாய்ப்பின்த

மன்னைண் னாற்கேன்னை வதுதை டென்று

பொருப்பன்ன மாடம் பொலிக்குத் தோன்றும்

புதுவையர் கேண்டிச்சிட்டு சித்தன் கோதை

விருப்புடையின்தமிழ் மாலை வல்லார்

வின்னவர் கோணடி நன்னூவரே.

1-ம் திருமொழி 10.

“கரியலை மருப்பினை யொசித்துப் புளவாய்ப்பின்த”
என்றும் அடைமொழி, பற்றற்ற அழுக்கும் சிவபெரும்பும் மனிவன்னன், காமலோவால்
வளிக்கப்படுவதே என்பது விளக்கம். “இ காமதோவா,
நன் உண்ணைச் செவ்வனே னோக்கமுடியும், ஆயினும்
அருளுடன் (திருந்தலே) னோக்கும்படி கம்லவண்ண
கைச் செய்விக்காலன்க்குத் திருதுவுண்டோ” என்றாறு.

உருவடை யாரினா யார்கள் எல்லார்

சீத்தவல் லார்களைக் கொண்டு வைகல்

தெருவ்வடை யெதிர்கொண்டு பங்குனிகள்

திருந்தலே னோக்கின்றேன் காமதோவா.

கருவடை முகில்வண்ணன் காயா வண்ணன்

கருவினோபால் வண்ணன் கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால்

* திருந்தலே கோக்கெனக் கருள்கண்டாய்.

இல்வாறுக்கியது காமோய் செப்புவதன்று மூவுல கும் தன்னுருவாய்க் காட்டிய தினிக்கரம சொரூபத் தில் இல்யாய் சில்லாது உலகத்தில் உலரணவக்கும் நடலோனையைச் செப்புவதேயாம் சாலக்கொண்டு கிளர்க்குத்தங்கு முகில்கான் மாவலியை

கான் நிலக்கொண்டான் வேங்கடத்தாரிக்கேதீறிப்பொழியீர் உலக்குஞ்சனில்கள்களிபோல் உள்மெயிப்புக்குத்தென் நல்க்கொண்டாரான்தென் ஈடுகோயிக்கேப்புவினே மேகவுதூது 8.

ஆகையால் மன்மதனை வஞ்சக்பட்சப்புக்கியில் ஆண்டான் பாடுகால் பரயோகிக்கும் செற்றிருப்பதைகளின் கர்மமையை முதல்திருமூரியின் சீம் சம்பாயில் “தத்துவமையி” பெயன்று குறிப்பிடுவது ஸ்ரீகா-

மத்தநன் நமுலர் முருக்க மல்கொண்டு

முப்போ தும்முன் ணஷ்வ னங்கித் தத்துவு மிலியென் தென்தெரித்து

வசகக் தழித்துன்னை வைகிடாமே கொந்தலர் பூங்களை தொடுத்துக் கொண்டு கோவிந்த எனப்பதோர் பேரெழுதி வித்தக வேங்கட வாண னென்றும் விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே.

காவிச்சியா திருவொழி

இத்தகு முன்செய்யுலியும் “முற்றுவியாகச் சள்ளி யெரியிடத்து முயன்றன்னே ரேற்கின்றேன்” என்றும் “வாயுடை மன்றவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வண்ண்றுகின்றேன்” என்றும் பரிகாசாய்ம மாந்ததாகு இவ்வம்மையார் வணக்கந்துசெப்புவது காண்க.

இல்வாறு சிறுதெப்ப வணக்கங்கள் கூடாதென வெளிப்படையாய்த் தடைசெப்பாது ஆண்டாள் கா மன் பண்டிகையை முதல் திருமொழியாயிக் கிறுப்பதி காத்தில் வஞ்சகப் புகங்கியில் வள்ளிக்கின்றனர். கோ விந்ததுக்கன் நீ யாருக்கும் ஆள்ளலெளன்பதை மொழிவுது அப்பர் கந்துவாறு “சென் நீ னாஞ்சிதி தெய் வஞ்சு சேர்வோ மன்னோம்” என்கின்றது. இதைத் திருப்பாவையில் பேரே கான்கின்றது. இதைத் திருப்பாவையில் இற்றைப் பலைகான னன்றாகன் கோவிந்தா எற்றக்கு மேமீழ் பிறவிக்கு முன்றான்னேலி உற்றிருமேய யாவேங் உணக்கே நம்ம் ஆட்சேப்பிவையும் மற்றைநாள் காமங்கள் மாற்றேலே ரெம்பாவாய் திருப்பாவை 29.

என்றதும் கோக்குகு.

கோதையார்செப்பத் தூஞ்ருவது ஆச்சரச் சீர்திருத் தாக, ஆயிர சம்பாத்ததார் கேர்க்க கன்னிகைப் பெதும்பை மனத்திற்குக்கட்டுப்பாது, ஒள்கையார் முதசிய தமிழ்ப் பண்டிதர்போல் தாநித்து நிற்கத் “துணிந்த துணிநிலை” 12-வது திருமொழியில் கரிய ஊக்கொற் குத்துவதுபோன் குத்திக்காட்டுவாராயினர். பாயிகள்! எங்களுக்கு ஏச்சுகைல்லை? கந்தனைப்பை வகையுனுதும் நாட்டில் தலைப்பழியெய்தி யுங்கள்கள் * கடவுள் எல்லாச் சீவுகளை முக்கோக்கா தென்துமிகு திலாயிடும், அருடுட்டு கோக்கு திருப்பார்வை வேங்கு மென்பர் கோதையார்.

மைமய பிழுந்து தலைப்பாதும் இருப்பிராக். “மற்று குந்திர்க்கட்டு அறிவிலக மாதவ ஜென்பதோ ரஷ்ட தன்னை, உற்றிருந்தேதுக்கு (நீலீர்) உரைப்பதெல்லாம் வையையரோடு செவிடர்வார்த்தையாய்” முடியும் என்பர். கீங்கள், தேகத்தின் உருவத்தைக் கண்டு யான் மங்கைப் பருவமாட்டத்தால் நானுடேவென்று என்னவேண்டாம்!” என்பர்.

அங்கைத் தலத்திடை யாழி கொங்டான்

அவன்முகத் தன்றி வீழியே னென்று

செங்கச்சக் கொண்டுகண் னூடை யார்த்துக்

சிறுமா னரிவரைக் காவில் ஈருமூ

கேந்தகத் தலியிவ னோக்கிக் காநீர்

கோக்கித் துக்கல்லால் வாயில் போகா

இங்குக்கை வாழுவை பொயிய வேபோய்

யமுனைக் கரைக்கென் னையுப்புத் திமிமின்

12-வது திருவொழி 4.

எனப் பெண்ணின்னைகள் பருவத்தால் படும் சங்கடத் தீரைப் பெண்ணென் தும் முறையில் வருந்திக் காட்டுகின்றனர்.

ஆண்டாள் செப்பத 4-ம் ஆசாரச் சீர்திருத்தமாக, ஜாதிபேம் கோக்காவகாதென்பது. இதைக் கூறுது போல் “கண்ணபோரான் இழித் தாசிதிர் பிரத்தவன், அவனுக்கும் நக்கும் சம்பாதம் தகாதோ ஓ விப்பிர பாவிகாள்” என்ன

கற்றின் மேய்க்கிழும் மேய்க்கப் பெற்றுள்

காவேழி சாதியும் ஆவுப் பெற்றுள்ள

பற்றிய செவிட யாப்பு முன்டான்

பாவிகாள் உங்களுக் கேச்ச கொல்லோ

கற்று பேசி வலைபு னுதே

காலீக குந்யை மழுத டுத்துக்

கொற்றக் குடையாக வேந்தி சின்ற

கோவர்த் தனத்தென்னை யுப்த்திடுமின்!

12-வது திருவொழி 8.

குத்தைப்பர்ப்பிரோ, அவன்குண்ததைப்பார்ப்பி ரோ! கோவர்த்தனிகியைப் புக்கடலீயில், இடர்க்கடலீயில் மன்பதைப்பிடுவதைக் கோவிந்த களை என்னுக்கெம்பதையும் இவ்வம்மையாகி இருக்கும் குறிப்பிடுவதைக் கொண்டு, இடர்க்கடலீயில் மன்பதைப்பிடுவதைக் கோவிந்த கான்க, இடர்க்கடலீயில் மன்பதைப்பிடுவதைக் கோவர் யாவர், தாழ்ந்தோர் யாவ ரென்புதோலும், “ஓரு குளத்து நன்று” என்று வழங்கும் பழமொழிக் கேற்றுவும், மனிதர் ஒருவையைப்போருவான் குலபேதத்தால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் ரென் நென்றும் செய்கை தகாதென்பது போதும். கோதையார், பாஞ்ச சன்னிபத்தை கோக்க மொழிவுது கான்க:

உன்னே டூனே ஒருக்கடலில் வாழ்வாரை

இன்னூர் இனியாவிரன் நென்றுவா ரில்லீக்கான் மன்னுகி சின்ற மதுகுதன் வாயுமதம் பன்னானு முன்னிக்குப் பாஞ்ச சன்னியமே.

7-வது திருவொழி 5.

பிராமனேனுத்தமால் வளர்க்கப்பட்டுப் பார்ப்பனக் கூட்டத்தினிடையே வதிந்த ஆண்டாள், இக்காலத் தில் நாம் பிரயத்தனம் செய்யும் ஆசாரச் சீர்திருத்தங்களைக் குத்திக்குறைபெற்று மிகவும் வியக்கத்தக்கடே. இவர் எவ்வெவ்வாசாரச் சீர்திருத்தங்களை எங்கெங்கி திலையிடும், அருடுட்டு கோக்கு திருப்பார்வை வேங்கு மென்பர் கோதையார்.

கள் போதுமானவை நமக்கு இக்காலத்தில் கிடைக்க வில்லை யாகையால், இவ்வாழ்வாரிடம் அன்புண்ட வைனங்கள் கல்லிமான்கள் பூரதன வைனங்கள் சாசனங்களால் ஆய்வு வெளியிடும் உசாக்திற்குச் சிறந்த உதவியாகும். இவ்வட்டமையார், குறைமென்ப்படுவது யாதெனக் காட்டுவிதில் கடுபட்டு இராயும்பகுதியும் பல காலம் உழைத்தன ரெங்பதே, பின்னரும் செய்தினில் சுற்று மறைந்து காணப்படும். ஆண்டாள் மேன்னம் அவர் சொற்களை நாம் ஊடுருவிக் கொள்ளுல் செவன் வளை விளங்கும்:

—
சிதம்பரதேவர் சரிதம்.
[806-வது பக்கத் தொடர்ச்சி]

ஒளிவண்ணம் வளைகிச்சை உரக்கத்தோடிவையெல்லா எளிமொலிட்டென்னை பீட்டியிப்போயினவால் [ம் குனியருவி வேங்கடத்து என்கோவிஸ்தன் குணம்பாடு அனியத் தேவே மேகங்கான் ஆவிகாந் திருப்பேனே.

8-வது திருமொழி 3.

எனவே, கோதையார் இக்காலத்தில் நம்பிற்றும் ஆசார சீர்திருத்தங்களைப்போல் போலிச்செய்க்கையா யிராமல் மனமொத்த செப்பையாயிருக்கும் வண்ணம் ஒரு ஆசாரிய மூர்த்தமாய்க் காணப்படுகின்று என்ன என்ன விளங்கும்.

17. குலசேகரப்பெருமாள் சிறைப்படுதல்.

குலசேகரன் தன் குமாரன் பிரிந்த நாள்முதல் புத்திர

சேகரத்தால் தேகம் மெலித்த திடுமும் பலமுங் குன்றி இராஜவிளாணியுக்குறைந்துகூட்டி, தீரிக்களு மூத்தினிக்குள் தேற்றுவதை ஒருவரு தேறியும் புத்திரைன் வினைத்தமாத்திரத்திற் சேகிப்பதுயாய்க் காலன் கழிந்து வந்தான். பிரஜகங்கும் அரசனுக்கு நேர்தே தங்கட்டுக்கூடின்று துக்கித்தவர்களாய் நட்டகழிந்தனர். விக்ரமசேனன் அரசனுக்குத் தேறுதல் கூறிக் கொண்டு இராஜகாரியங்களை அசுக்க வழுவிடியும் தான்தளராத ஊக்கமுடன் நடத்திவெந்தன், தனது புதல்வன் அரசுக்குமான்பின் சென்று அவனுக்குப் பணிகிடைசெய்து வாழ்வதையிட மேலாளர்களியம் மற்றுள்ள முறையைப்பற்றுவின்த உள்ளத்தோடு கொண்டு சென்றால் நினைத்துவிளைத்து தான் தமிழ்நாடு முற்றுன். இத்தருந்தில் இராவிவர்மன் சேஜென்த்தின் இரகசிய மயிப்பட்டனத்தில் முற்றுக்கூடு போட்டிருப்பதைப் படினால் தம் ஆரவாற்களைக் கேட்கும்வகையில் தெரிந்து கொள்ள முடிகிட்டு ஆச்சரியப்பட்டுச் சோமாவரதும் கோமாங்களும் இராவிவர்மனித் துணைகொண்டு புத்தம் புரிய யத்தனித்திருப்பதைக் குட்சாயிற்கு இனிச் செய்வது யாதென்று வருக்கிட்டுகள். சங்குபேரிகைகளின்முழுக்கமும் ஆரவாறும் கேட்டெடுத்த அரசன் தூதுவரை யழைப்பித்து நடக்கும் விசேஷத்தை யறிந்துவரும்படி கட்டளையிட்டு, விக்ரமசேனையும் மற்ற மக்கிலைகளையும் வரவழைத்து, “ஏதோ சத்து கிட்டத்தடியில்லை” என்று பட்டனத்தை முற்றுக்கூடு போட்டிருப்பதாகத் தோற்றுகின்றது. நாயின்குர் சகரவர்த்தியாயிருந்துக் கொஞ்சமு மக்களின் இவ்வளவு தீர்த்துவன் வந்தவன் யார்? காலைப்பொழுதேயும் வினகல்ம் போக்காமல் சத்துருவை ஜீகிக் குழலுங்கள்” என்றார். தீர்த்து தூதுவர்கள் திரும்பின்து, “அரசே, சோமாவரன் அழகாபுரி இராவிவர்மனையுதுத்துத் தங்கள் சோகத்தையும் மர்மங்களையும் உரைத்துச் சொல்ல மொன்று சேர்த்துக் கோமாங்களுடைய அவர்வரசன் கீழைக்கொண்டு போப்பிய வந்திருக்கிறார்கள். சேஜென் பட்டனத்தைச் சுற்றிக் குட்சாயிகளைக் கொள் வொயிட்டுப் பல்தையாய் வருந்துகின்றார்கள். தங்களை இகழ்ந்து பேசுகிறார்கள். இன்னும் சிறிதுகாலத்திற்

குன் பட்டனத்துட் பிரவேசிப்பார்க்கப்போற் காண்கிறார்கள், என்னர்.

அரசன் விக்ரமசேனைப்பார்க்க அவன் பணித்து, “புதனே! யாதுச் தங்களைப்போலவே வியப்புற்றேன். இராவிவர்மன் எவ்வளவு? நம்மேல் தளமெடுத்து வருவதென்றால் யானை சிங்கத்தை எதிர்ப்பதோலாயிற் ரே! இது கடவுள் ஆக்கினைபென்றே தெயிப்பேண் மெ. யுத்தம் புரிவதே யுத்தம்” என, அரசன் சேனு பதினைப் பார்த்தன். அவன்வளவைக் “உத்திரவானுற் சேகோவான் எடுத்துகிறேன்”, என்றார். இதற்குள் குட்கன் “கூ”வென்கூத்துக்கொண்டு அரசுக்கப்பால் நாடி “ஓ மஹாதூபாவர்களா! தங்டரான் சோமாபால கோமாங்கர்க்கள் அழாபுராச் தரசனுடன் பட்டனத் தத்சசந்திரிச் சைங்களைகளை விடுத்து எங்களைப் பலவித மாய்க் கஷ்டப்படுத்துகிறார்கள். தெப்வம் உங்களைக் கைவிட்டதாபோவிருக்கின்றது. சோமாபாலை அரசு அங்கி நங்கள் வாழோம், சீங்கள் சிங்கத்தையொத்த புஜபல முடையவர்களாக்கையால் யுத்தத்திற்குவெளிப் படுகின்கள். நாங்களும் துணையாய் வருகிறேம் சீங்கள் பிரானை விட்டால் நாங்களும் போர்ப்புரிந்துமென்ம் வோம். அந்றேல் இசிச்ரிந்றாசைப் பங்கடிப்போம்” என்று முறையிட்டனர். “என் பொன் சிகேர்களோ! இதோ நான் சைங்கப்பதுடன் போர்ப்பிய வெளிப்படுகின்றேன். பிரகு கடவுளிங்கம்போல் முடியட்டும்” என்றால்கோ யதுப்பி யுத்தத்திற்குச் செல்ல உத்திரவளித்துக்கொண்டிருக்க, இரவிவிஸ்மஜூஸ்பைதூத்தக்கள் தோன்றி அரசன் தீர்த்தைக் கண்டு விபர்த்தி, “ஓ இராஜசேகரா, நாங்கள் இப்பட்டனத்தை முற்றுகை பிட்டுருக்கும் அரசன் தூதுவர்கள். அவுவர்கள் தந்த திருமுகத்தைக் கொணர்த்தோம். தங்கள் உத்திரவளை கீழ்க்கொண்டு தீர்த்தைக் கொண்டு விடுத்துக்கொண்டு விட்டனார்.” என்று கீற்றித்திருமுகத்தை நிட்டினார்.

விக்ரமசேனன் அதை வாங்கி, “மகாராஜாஜி துங்கபுங்க குலசிரேஷ்ட வீரசேகர சீரோன்மனி அழகாபுரியை கீதி வழுவது அரசாட்சி செப்புவதற்கும் இரண்டு மாஸபூதயம் குலசேகர வேந்தற்கு எழுப்பிய சிறுபம். தாம் சிதிவையிட நட்புபதுத்திரைத் தமதுபிரியர்கள் சோதரரின் குமாரருக்க் கூடது பொருமான பார்க்க சேகரப் பெருமாளைச் சமது பிராயின் கோரிக்கையால் சிப்மிக்கப்பட்ட சேனுதிபதி ஸ்த்ரீனத்தினின்

மற்றும் சிகிச்சை அவர்களும் குமாரதும் போர்க் சேவகருமான தீர்பாக்கம்கூரு கோமாளங்க சேகரப் பெருமாளை யாடொரு காரணமுறிஸ்திக் காராக்கரத்தில் வைத்து அவர்முதற் புதல்வனுக்கைப் சோமாலசேகரப் பெருமாளைப்பட்டாண்த்தைகளிட்டு வெளியேதுற்றிகிட்டார். பராக்ரமசேகரப்பெருமாள் எமது உத்தம நன்பான படியால் அவருடைய உத்தமத்துமார்கள் எழுமிடம் அபயக்கோரினபடி அவர்களுக்கு இந்தப் பாலை வளத்தை ஆளும்படி அபயஸ்தம் கொடுத்தோம். தூம் இனி அவசர்வாணமேறு இல்லிராஜாதானியிலிருந்து ஒன்றிப்போய் உயிர்தபியிழையுப்பிர். அன்றேல் உத்தமுகடுத்தை லீக்கக்கடவிர். இவ்விளைந்தெல்லை இத்தூதவரிடம் தெரிகிப்பேர். மறங்கள் இனி ஒரு கட்டிகைபில் கீருக்கு மிட்டுத்தெடிப் பிடித்துக் கொலை செய்து இல்லிராஜாப்பத்தை ஆஸ்வேம் தயிர், தமது கொடுமை சுக்கியது தமது கேள்விகள் யாவும் நமதிடம் அபயம் கோரிச் சேர்க்கிறுப்பதும் அறிவிர் இங்கணம் மகாராஜ ராஜசேகர இரவிவர்மபூரவன் பாத சேகித் தேவையும் கேள்வி என்றிப்படி வாசித்தான்.

அரசன் இத்தீர்க்கேட்டுக் கண்களில்கெருப்புப்பொறி பறக்கக் கடுவினான்துடன் கணலவெள்ளு சிரித்துக் “குலசேகரன் யுத்தத்திற்குப் பார்த்து பின்மூலம் வனங்களைப் போக்கின் சுத்தருவைக் கேர்த்தா அப்படி பிரிருக்கம்பட்டும் போராப்பவென்றும் இருவெள்வும்தகுக்கு உரையுக்கான்” என்று துதவை யதுப்பிச் சேனுதிப்பதை அழைத்து, “இப்பும் சுத்தருவைக்கி ணங்கிச் சேபையை யதுப்பி இனி என்பைக் காத் திருக்கிறோய்” என்று காத்து வினவு, அவன் அவர்பாதத்தில் விழுந்து, “அரசே, நாடுளருாரும் புறங்களிற்பி மீழுப்பவன்ல்லன். சைன்னியம் சுத்தருவை அதைக் கிருக்கின் யானநியாமலே சென்திருக்கவேலென்றும் என்பேரி வேண்டுத் தங்கேத்தென்பிரேன் என்பிரேன் கீருக்கும்பட்டும் தங்கஞக்கொரு குற்றமூல் செம்பே காத்திப்பை” என்றுண் அவன் முகக்குமியால் வருகூக்கனவுடனென்று விக்ரமசேனனைப் பார்க்க அவுதும் “ஸூபேன்! வெகுாலமாம்ப் சேம்பாலன் செய்து வந்த இராஜாத்துரோகத்திற் கிணங்கிச் சில்லைங்பத் தலைவர்கள் ச்சுராவு செய்ய அவர்களை அகற்றினேன். அவர்களுந் சேர்த்து சைன்பத்தைத் திருப்பிரிக்குக்கிழு மிருக்கலைம், மக்மூசுனிபுதியிலின் விட்டு விளைக்கும் சிவன் செல்வேன் என்க கிறுனும். ஏன்கும்தான் தீவிராக்கம்பக்க சேகை போதுமிருக்கின் கட்டுத்திவோ” என்று சேனுதிப்பதுக்கு கட்டளையிடப்படி யுத்தத்திற்கு ஆயத்தமானான் குலசேகரன்.

மாத்திரிகளும் மற்றுப் பிரதானிகளும் அரசன் தீர்த்தைப் புகழ்ந்து ஆயத்தந்தீர்த்து வெளிப்பட்டார்கள். அரசனும் ஆயத்தந்தீர்த்து யுத்தக்சன்னான்தத்துக்கித் தன் பத்தினிகளிடம் விடைபெற்றாரின் அரண்மையை விட்டு மாநிரிசினாஞ்சு சேனுதிப்பியும் மிகுந்ததேசேனையுந் தன்னைச் சூழ்த்துவாச் சிம்மத்தைப்பெற்று கீச்தித்துக்கைத்தைச் சுத்தமாக வைக்கும் குழுக்களுக்குத் தைசன்னியிடத்தை எதிர்த்தான். குத்தகன் யாவும் புதுமுத்தகேவைப்பெய்து ஆரவாரித்துக்கூட்டுசீலை குன்றன் அரசனுக்குத்தையாய்ப் போர் புதித்தனம்.

அக்கலத்திற் பிரங்கிமுதலியைவை இல்லை. சிறு துப்பாக்கிகள்கட்ட வழக்கத்தி லில்லைதிருந்தன. அரசன்களும் சூனாதிபதிகளுமிட அவைகளைக் கைபாளன்டு வந்தனர். வாள் பரிசை காலை குத்தம் சட்டி, வில் அன்

தரம் முதலியவைகளோ பெரும்பாலும் யுத்தங்களில் உபயோகப்படுத்தப்பெற்றன. இருதிரச் சைன்யங்க ஞம்பெருங்கி ஆரவரித்துப் போர்ப்புயிவும் அழகாபுர சைன்யத்தில் பாதியும் பாலைவன சைன்யத்தில் முக்கால்பாகமும் அழிந்தன. இரசிவர்மன் குலசேகரப் பெருமாள் தீர்த்தையும் கால்மாடு தலைமாடாப்பக்கேளை வைவெட்டிச்சால்ப்புதையும் அவருக்குத்தூமுவில்லை ம் விக்ரமசேனனும் சேஞ்சிப்பியும் அவனது யகாவால் கடினமாப்பக் கெப்பும் யுத்தக்கையுக்கள்னு தீவிளைட ந்து இவர்களை வெல்ல இயலாதென்று ஏங்கி சிற்க, அவனின்தேதிற்கிற் சேனையை எச்சரித்துக் குலசேகரப் பெருமாள் சேனையை எதிர்க்க விடுத்துக் கோமாலை கும் சொமாலை குமுக்குதையும் இரசிவம்புதையும் மற்றவரீர் களுடுத்தும் அரசனைத்திற்குத் தேவைதிப்பதைப் புதுப்பாக்கியாற் கட்டிவே அவன் குலசேகரன் பாதத்தில் கமல்சுகித்து வீழ்த்தன். பலைவாலீர் பெருவெவள் எமன அழகாபுரசேனைக்கு எதிர்க்க மாட்டாமல் ஒடித்தலைப்பட்டனர். அரசனும் மந்திரியும் சைன்யைக் களுடுத்தே போராட்டுப் பிரகு அரசர்களுடுத்தே போராட்டுக்கேள்வமால் அரசன் களைத்துப் பூரியில் வீழ்த்தான். உடனே அரசனைப் பாதகாத்துத் தன் உயிரையுக் காப்பாற்றிக்கொண்டு புதும் புதித்துவந்தான். இப்படித்து தன்னுளவையும்படி போராட்டு இனி முடியாதென்று தேவன்நேவே, கோமாள்களைக் கொல்ல வெள்ளி அவனுக்கு சேராய்த் தனது வாளை ஒங்கிப் பாய்த்து வீசினுன். இதற்குள் கோமாள்கள்க் கத்தி வீச்க்குக்குச் சுந்தே வீலகவே, அவனருகில் சின்திருத் துராக்கியத்தன், வெட்டுன்னுத்தான். சமயம் பார்த்து ஸ்திரிக்குத் தேவைகளும் குலசேகரதும் சோமாலைதுவுதைவை ரோடு ஓடித்தெல்லை குலசேகரப் பெருவெவள் விட்டிரகமீசேனையும் பிடித்து அவர்களாயதங்களை அகற்றிக் கிறைசெய்தனர். இது தெரிந்து மற்றங் சைன்களுக்குத் தங்களானவையுட்டும் சந்தை செய்து அரசனையும் விக்ரமசேனையும் மீட்க முடியாம் போகவே புறங்காட்டி போரான். அழகாபுரத் தரசன் ஜபெரிகையை யடித்துப் பட்டனத்துடுத்து பாலேசித்து அரண்மைகள் கெதிராய் வருவைதக் கண்டு அரசனிகளுக்குத் தேவைகளினாக்கான தேவாறிம் விரைவம் கேள்வேன் எதிரிகளினுருபு தீர்த்தால் அரண்மையை விட்டுப் பில்துவார வழியாய் வெளிப்பட்டு சிக்ரம சேனை கிராதித்திருக் கெள்று அவன் மனைவியுடும் தங்களுக்குத் தைசன்னியிடத்துக்கை எதிர்பார்த்திருக்குத் தை வீஜபேசைரா துடுமுக்கிவலியமய் மாளவுதேசம் கோக்கிச்சென்றனர்.

இரசிவர்மன் சோமால் கோமாளக்கருடுன் அரசன் மனை செல்ல அங்கெவருமில்லாதிருக்கக் கண்டு ஆர்சரியமுற்று இராஜாபுத்தினர் மனைத்துபோன மர்க்க அறிவாதாராய் அம்முபற்சியைவிட்டுப் பொக்க ஷத்தையும் இராஜாங்கத்தையும் அபகித்துக் குடி களை யட்கி இராவிவுமதுகீழே கெதிராய் விரைவம் கேள்வைகள் சேனை செய்து அங்கெவருக்குத் தங்களத்தை அரண்மையை விட்டுப் பில்துவார வழியாய் வெளிப்பட்டு சிக்ரம சேனை கிராதித்திருக் கெள்று அவன் மனைவியுடும் தங்களுக்குத் தைசன்னியிடத்துக்கை எதிர்பார்த்திருக்குத் தை வீஜபேசைரா துடுமுக்கிவலியமய் மாளவுதேசம் கோக்கிச்சென்றனர்.

କାର୍ଯ୍ୟକ୍ରମରୁତ୍ଥି ଲବ୍ଦତତ୍ତ୍ଵିଟାଙ୍କର. ଇହକାର୍ଯ୍ୟକ୍ରମରୁତ୍ଥି କଳକାରୀଙ୍କ ଅନ୍ଧରାଜନୀଲେଖଟକ ପ୍ରପଟ୍ଟାଲାର କଣ ଲେଖିପି ପଟ୍ଟାଟ ଧିନ୍ଦାମ୍ବ ପଞ୍ଚଶିଳ୍ପରୁଥିଲୁ ପିଲାତତ୍ତ୍ଵର ରାଜକୋଣ ଗ୍ରାମରୁତ୍ଥି ତାଙ୍କର କଟାପାଟ ପାଇଁ ଧିନ୍ଦାମ୍ବ ପଞ୍ଚଶିଳ୍ପରୁଥିଲା. ପିଲାତତ୍ତ୍ଵର ରାଜକୋଣ ଲୈଖିଲା କେବଳଲୁ ଯାତ୍ରା ଏଣ୍ଠିରୁଥିଲା ଅମ୍ବକା ପ୍ରାଚି ତରାକାନ୍ଧକରୁକୁ କିମ୍ପିପାନ୍ତି ମନ୍ଦମିଲିଲା ମନ୍ଦନାପାଇଁ

நடந்து வந்தார்கள். மஹாதேவர் யத்தற்கிண் தப்பித் துக்காண்டு மறுவிவைக்க பூன்று விளைத்தோடு சென்ற அரசினையும் இல்காரம்சென்னையும் கிரையில் வைக்கப்பட்டிருப்பதை மானஸ இராஜத்துக்கும் இராஜபத்திரிக்கு தெரிவித்து அவரைச் சிறையிட்க வேண்டிய முயற்சி செய்தவர்தார்.

க.ம் பராமரியன் ம்

அயோத்தியா காண்டம்—9. பள்ளி படைப் படலை.

[812-வது பக்கத் தொடர்ச்சி]

பரதன் திருமழும் வியக்கற் பாலதோ.

‘பாருநக்காக்கிளேன்’ என்றிங்கு நின்ற கைகேசி அங்கு வடதாலில், “ஆதலால், அரசு தீவிய யறிந்த பரதனே, நீ யதனை இனி ஆள்க்” என முடித் தனன். இயலுமேல் அன்னளையகற்றி மண்ணினைக் கைக்கொன் டாஸ்வது அரசுதீக் கபலானதன் நெற்றுமோர் கொள்கை ஆயிரத்ரம்த்தில் அமைக்கிறுந்து. எல்லோர்க்கும் எங்கிலையிலும் எக்காலத்திலும் எத்தொழிலிலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறத்தினை முதலாம்பூர்மென்று, மற்ற நிலைக்குற் தொழிற்சந்த தக்கவூறு வேறுபட்டு நிறுப்பிக்கின்ற அறத்தினை சர்வராமன்றும் வகுத்துக்காட்டி, ஆரியாகரிக்கம் முதல நத்தை மறுத்திலைதொன்று சார்பறந்ததிற் குடன்பட்டு நடந்ததென்றும், திருவள்ளுவாய்மனும் அதற்கொருவாறு ஒவ்வொருந்தனவென்றும், கம்பிரோ சார்பறந்துகூழ்ச்சிகளிற் சோராது முதலாற்றிலேபே முனைந்த உணர்வினரென்றும் முன்னர் (இ-வது வள்ளுப்பு, இதழ்கள் 1 முதல் 25 வரையில்) விரிவாற சிலக்கி மிருந்தலால் மீண்டுமிக் கவவகளை வலைதல் மிகக். எனின், இங்கு உணர்த்துகியது ஒன்றே. சுதினாலும் பாண்டவர்தம் பாகத்தை வளர்விட செய்தனவும் இத் சார்பறந்தைச்சுருத்தி இராஞ்சத்தில் எல்லைக்குள் காக்கப்பட்டவரேன் என்னும்கொள்கை ஆயிரப் பகுதிலுள்ளது. அக்கொள்கையைத் தமுகியே விவரம் கீழ்நிலைகளைக்கி, “அரசுதீ அறிந்தவனே, நீதிவினில் யாதும் பிழைக்கானுமல், வய்திப் பில்வாரினை இனிது ஆள்க்” என்று குடிக்காகின்றனன். அன்னதற்கிணங்காதகம்பிரோன், கைகேயியிங்கூட்டத் தன் குழுச்சிக்கு அரசுதீகினைய்த் துணையுமைக்க பண்டகொண்டிலர்.

அறந்தாள் எதுவேபாயிலும், அன்பினால் உயர்ந்த பரதன் தன் அன்னையையும் அவன் செய்கையையும் அடியுடன் மறுத்துவிட்டன. காட்டுயன் கூறித் தன் வாய்மையின்கும் தீவோளைப்பற்றிக் குமைத் துயிர்கள்கல்லப் புகுங்கி ராங்களை அச்சிலிப்சுச் சூண் விடுவதை முறையாக கொண்டு வருகிறேன்.

மாண்டன வெங்கதையென் றம்முன் மாதவும் பூண்டன னின்கொடும் புணர்ப்பி அலைன் ரூல் கிள்ளுமிலென் வாயது கேட்டு சின் றயான்

ஆண்டன னேயன்றோ வரசை யாகையால்
என்று தன்கிழிவைப் பகவான் போல் அவள்பழி
யை அறைய தழிர்ந்து. தங்கதயையும் மாயிலத்துத்
தலைப்பள்ளியான் திருநாடு தோற்பித்துப் பாரினைத் தன்
பணர்ப்பினில் ஆஞ்சாரா ஆக்கிய பாளி மிவள்வாயைக்

கிண்டாது கேட்டு நின் றதால், ஆசைபற்றி ஒருகால் அவ்வரசினை ஆள்த்தான் இசைந்தானே பரதன் என் மொழும் என்ன வன்னம்.

நினை மிருந்தனை யானு சின் றவெனன்
எபயது மாத்திரத் தெற்று கிற்றிலென்
நாயகன் முள்ளிடமென் மஞ்சி னேனலால்
தாயெனும் பெயரெனைத் தடுக்கற் பால்தோ

எனத் தொடர்கின்றனன். பெயரளவில் மாத்திரமே பண்ணித் தந்துள பலவற்றால் உண்மையே தாயில்ல தனக்கு ஆவான் எனப் பரதன் தன்னைத் திருத்திக் கொள்ளான்போல் வெஞ்சினத்தல் வினாயும் வருச கப் புகழ்ச்சியால்,

நோயிரல்லீர் நுக்கனவன்றன் துயிருண்ணர்
பேபீ ரேநி ரின்ன மிருக்கப் பெறுவிரே
மாயிர் மாயா வன்பழி தந்தீர் முலைதந்தீர்
தாயி ரேநி ரின்னு மெனக்கென் ரநாவிரே.

[“உன் கணவது து பயிரைத் தின்கும் ஆயிலும், நீ ஒரு கோய் போலவது வல்லை. அவன்றுபிரை உண்டபின்னும் கீ மாயா து இருப்பதை பேசே இவாம். எனக்கு முன் முழு தந்தாய், இப்பொழுது மாயாத கொயை பறிசொடித்தாய், ஆயைால் எனக்கு நீ தடயே தாயா—தூதி எனக்கிண்ணும் என்ன தருவதற்கிடர்கள்கூடியா”]

எனக்கு சின நகை பெயரித்து கைப்பிசைந்தனன். நோயும் பேயும் பற்றியவுடைய ரூபினரை உண்டுகிடுமெனிலும் அவ்விளையின்திற்கும் ஒரு பேதமுன்தான். நோயாளி இறந்த பின் அந்தேரிய மில்லிஷாபால்லின், உண்டாக்கிரோடு தானும் மாய்வது தேவே. பேவோ தான் பற்றியிருக்கினால் உண்டாக்கின் தூம் இருக்கப்பெறும். ஆதலின் பேயென வின்றவள் தனக்கு முழுதந்த பான்னையால் தாயுமாகிய தன்மையை விளாம்பி நின்தனன் பரதன். “ஆசிரம் இராமர் நின்கேள் ஆவரோ” என்று புகழ் தற்குரிய பூர்வை பரதத்தகு வரத்தும் அத்தாடி அனால் தானே என்பதை என்ன தூங்கால் தாக்கீகி தான் செய்ததாடுமைக்குத் தக்கபடி ஈடுசெய்துகிட்டனள் என்றே முடிகிற்கிட்டு விவரமிடும்.

மாணவன் மய்த்தும் பிரிவியிருமான் அடவியே பேர்த்தும் ஒருபுழுக்கத் தன்னைச் சூழ்ந்துகொண்ட பழியே பாதீனிப் பெரிதும் துன்புறுத்துகின்றது. அப்பழி செய்தது காக்கெப்பையன் இராமானுஞ்சான் உடனப்பட்டுக்கொண்டு உய்க்குலுங்கி, டூரான் மொளி மென்றே தங்களையுள்ளுங்களைக்காணி கோளி மென்னு லேபெனல் கொண்டான துவங்கிறேல் மீது மன்றே யென்கிய மெப்பே முலகெல்லா மாளி மென்றே பேர்மின் ண்ணஞ்சே வரசான்னான்

[அரசாங்கத்துக்கு பிரயவனான இராமன், தங்கை மாள்வான் எண்பதைக் கருதாமல், இப்பழியாரி செப்த கொடிமை என்ன அலேயே என்ற கொண்டவனுறவு வேண்டும். ஆகவாற் சூரியன் கான் உண்ணயையில் இவ்வகையெல்லாம் ஆஸ்வேன் என்ற நிச்சயத்தால் அவன் கட்டித்துப் போயினான். இல்லையேல் அவன் மீவான்விலைனே]

என என்னிடப்பெண்ணி நீர்கின்றன். அணைத்தற்கிய கேபம் பின்துமீர் கொழுத் திட்டாற்போல், வீல்வார் தோளான் மேயினை வெங்கா காகமென்ன கல்வா ணோபன் முஞ்சின் அஞ்சீசீ யீஙாவானைக் கெல்லேலே மாயேன் உண்பழி யாலே குறைவிற்றே என்கே நோயா என்புடை பரோ லூபின்றேன்.

[வ்ளதாங்கிய தோலைடை இராமன் கொடிய கானகம் போயினான் எண்ணக் கேட்ட கல்வான் தயாதன் உயிர்கின் கிளன். கொடியவனுகிய கானே அக்கொர்க்கேட்டும், விளம் போன்ற இவைக் கொல்வாமும் கானே சாராமும் நிற் கிள்கிறேன். இதனால் குறைவத் தெரும்பழியால் சிறைத் தலைவுகிறேன். ஆகியும், அங்குடியவர்போல் அழுகின்றேன்]

எனக் கைகேசியைக் கொன்றெழுகிக் மாட்டாத் தன் கைகைாப் பிசங்கத் வாங்கை தன்னிடும் ஏசிக்கொள்கின்றனன். பின்னரும், கொந்தே ஒன்றே கானத் தன்னைலே யுப்பத்தே துலகான்வே விள்ளே சென்று கிள்கிப்போ புனிடோ பழியுப்போ வெவன்கே தூந்தா சென்பரியும் மாயு மிடமுண்டோ.

[உன் கொலையியும் வாயைக்கொள்கிட எந்தக்கையைக் கொன்றேன். அது ஒன்றத்துடே. இராமனையும் காட்டிக்கு நட்டுமினேன். இனி இவ்வகை ஆள் சிற்கின்றேன்; என்றால் உன் பிழையும் பழியும் ஒன்றுமில்லை, எல்லாம் எனதே. இக்கிடையே என்றங்கேதே ஆகும் திரும் வழிதான் உதோ—இல்லை]

என வஞ்சக்கக் கள்வன் என்றும் பழியபத் தயயின் மிகுதியால் தானே வாங்கிக்கொள்கின்றன். கைகேசி யைபத் தூண்டியவன் பரத எல்லென்பது சித்சயம். ஆயுதமும் அப்பழியைப் தாநைதாபத் தங்க நேர்க்க விதை இய்க்கையை. தனக்கில்லாப் பழியையும் பாவத் தையும் தனதாகக் கொள்வது தாங்கிய தயாத்தின் கோலங்களுந் ஒன்று பிரமாத்திரத்தால் அழித்து கிடத்த இலக்குவிலை கேள்கிய இராமனை தென்டுத்து பொய்ப்பிறவிக்கும் ஒல்லாப் பெருந்துபரால் கொந்து, மன்மேல் வைத்த காதலின் மதா முதலேர்க்குப் புண்மேல் வைத்த திசிக் துண்பப் புகுநித்தேன் பென்மேல் வைத்த காலினி பிபேபே ருக்கெப்பற்றீன் என்கிமல் வைத்தே சொன்புகியான்ரூபெளிகிப்பேனே என்று புலப்புமிடத்தும், மன்மேல் தான் வைக்காத காதலே வைத்தந்பீபாரிக்கித் தனக்கு ஸிரியையும் பழியும் இழுத்துக்கொண்டவனுயதும் இவ்விப்பற்றக பற்றியே.

பரதனிற் கின்ற பரவும் பழியும் வந்தற்றன. அவன் தீருமாற்றில்லை யென்ற தாங்க்காலுமினும் பின்னர் ஒருவன்னனாஞ் சிறிது தேறி,

கண்ணுக்கேப்பன் செய்கினை மின்னுஞ் சிலர்கான மன்னார் பாரா தென்றாவும் வாளா பழிப்புண்டா புண்ணு நஞ்சங் கொல்கில் தென்று முரையுன்டென் நென்னுழின்கீரை என்னி பிரேரணன் துபிரோடே

[யான் இனிச் செய்யப்போவதைக் கானுதவரையிலுக்க தான் இவ்வகைத்தவர் என்னை என்னுவார். (அதினைக்கண்ட பின் எண்மூட்டார்). நீரோ உன் (கருத்தும் சிறைவெறுதி) வீண்பழியே பூண்டாய். நீ யெனக்குத் தேடிவைத்த விஷநுத யை என்னபால் தானே என்குத் தேடு வருப்பு (ஆரசுக் கியத்தை ஆண்டால்வாது என்குப் பழியில்லை) இதனை என்னியை என் மயிருடன் இருக்கின்றேன்; அல்லாக கால் உயிர் கீத்திருப்பேன்.]

என என் தன் பழிக்கும்,

என்றும் பாகிக் கும்பி வயிற்றின் னிடைவைகித் தோன்றுக் தீராப் பாதக மற்றென் துயர்தீரச் சான்றுக் தானே நல்லை மாகத் தலைவருடை முன்றுங் கான மதவம் யானே முயல்கின்றேன்.

[பாவியாகிய உன் கரகம்போன்ற வயிற்றில் பொருத்தி விருத்தலும் வினாக்க தோத பாவும் நீங்கி என் துயரம் ஒழிய, கல்வரமே சாட்சியாகப் பெருவையுடைய முன்று உலகமும் கானுப்பு என் பெரிய வயம் செய்வேன்]

எனத்தன் பாவத்திற்கும், கமுவாய் இவை யிவையெனத்துக்குத், தொகிக்கிறும்,

சிற்தார் சொல்லு நல்லுவரை சொன்னேன் செயலெல் மறந்தாப் பெய்தா யாகுதி மாயா விழித்தன்னைத் [ஸ துறந்தா யாகிக் தாபையு மாதி யுலத்தே பிறந்தா யாகி திதல் தில்லை பிறிதென்றான்

[பெரியோர் செல்லும் எவ்வ வர்த்தகளை உனக்கு எடுத்துக் கொன்னேன். தானுப் போகமட்டேன்கிற உன் உயிரை விட்டிசிலுயாலும் கீ செப்த கொடுமைகளை மறந்துகொடுமைகள் மன்ற வருங்கதிருப்புத் துவங்கும் ஆகவாப். இவ்வண்ணம் கீ இறப்பதாற்றுள் பிற்கத்தன்பயணை எய்க்கூடும், இதுவன்றி உள்கு தேநு வழிப்பில்லை]

என்று அறிவிற்கு, இனி இப்பாலியின் பக்கத்திரா மல் தன் துபர் ஆற்றும்பட்டி தூபகோசலிலைன் பொன்னடி தொழுவன் என்ற பாதன் முழுத்துப் போயிலும்.

வாளா வன்பழி பூண்டதல்லால் ஏழைம் கைகேசி தன் குழிகளையிலுல் கண்டதொன்றில்லை. இந்தப் புணர்ப்பினாலும் எத்துணியோ செல்வமும் சிறப்பும் தனக்கு வந்தெப்பதுமன்ற் தென்னியைப் பக்கத்தைக் கண்களை இழுத்து சிராவும் புக்கிள்கலாம் வேதுமே யெனத்தகும் இராமனைத்துறந்து, மைத்துறவையு மிழுது, புகழுமிழுது, பழியின் பெருந்துகூமபோடு வகைவெளிமளம் கீந்துவெண்டியவ எளிமூன். ராபர்ட் பார்ட்டன் (Robert Burns) என்னும் ஆங்கிலக் கவி,

But, Mousie, thou art no thy lane
In proving foresight may be vain
The best-laid schemes o'mice and an'men
Gang aft agley,
An' lea'e us nought but grief an' pain
For promised joy.

என்று மொழிக்க செற்கன் கைகேசியை ஓர் சுன் டெலியுடன் பொருந்துமாறு செவ்விதின் இலைந்து வைக்கின்றன.

அமையும் வாய்க்குமீல் வாய்க்கிறந்த வகைகளோ டல்லது ஒருவரும் வான்மிகத்திலுள் வரமாட்டார். மாடுட இயற்கைக்கு மாறுபாட்டின் உள்ளதை உள்ள வாரே உரைக்கும் வாய்மையாளர் என்றும் புழு பெரிதுடைய அம்முனிவாதம் நூலில் போன்கிட மெல்லம் பரதனை யவன் புன்துதி தொடர்த்து. வந்த பரதனைக் கண்டவுடன் தொகைவெளியை கொசலையும் வேகேரே

வார்த்தையின்றி, “இராச்சியத்தில் ஆணையள்ள உன் அனுப்பகையற்ற இராச்சியம் அடையப்பட்டது; அது தாலும் கைகெகியின் கொடிய தொழில்லர் சுத்தியில் அடையப்பட்டது.....இந்த இராஜப் ராக்கெகியியால் உனக்குக் கொடுக்கப்பட்டதன்றே” என்ப பரதனது என்பொரும் இரிதா இரித்துறப்பேசுகின்றன. இச்சொல்லும் வரவாருமான் ஏற்கென்கிட, கெள்கிணையை நீண்டன முடையவாள் என்ற அடைமொழியால் குறிப்பிடுவார். நன்மனமுடையமைக் கடையாளம் இதுவோயின் என் செயி! துயர்த்தால் அம்மனம் உடைத்திருப்பதால் பரதனுக்கு இனப்யாமாற்றம் இது இயம்பினுள்ளேன்று மனமதியும் கொடுக்கலிருது. பொன்னின் மனமுடைத்தாலும் பொன்னேயாகும். பரதனையும் இராமையும் பேரேந் நல்லோர் கழிபெற சூர் துயர்த்தி காட்பட்டபோது இல்லாப்பியைத் தம் மேல் ஏற்றிக்கொளின் கொள்ளாமன் நிப்பொல்லவ வசையைப் பிற்றித் தலை சுமத்தமாட்டார். இவ்வம்பிழூல் மருவத்தில் ஏற்றுண்ட பரதன் மதிமாஞ்சித் தன்று டம்பாடின்றி நட்த சூழ்சிக் யதுவென்று அருஞ்சுள் பற்றும் அறையுறுங்கள், அவைகளைப் பின்னர் ஆராப்போவும் இவைபாலும் இருந்து கேட்ட கோசகலை பரதனை நோக்கி, “என் புதல்வனே, உன் துழனம், வகுக்குமணன் மனம்போல் தேவ்வாதீநமாய்த் தருமத்தி னின்ற தவரூதி நிர்க்கின்றது” என்ப பராட்டினால் என்பர் வடதான் முனிவர், மனிதர் மனம் தருமத்தி னின்ற தவறவேனுவதே இயற்கைப்பெற்பதும், தவறுதிருக்குமாயின் அது தேவ்வாதீமே என்பதுந் தான் கோசகலை வடமொழியில் அம்முனிவர்பால் கற்கவல்லவ ஊழினால் போலும்.

களவியற் காரிகை

[814-வது பக்கத் தொடர்ச்சி]

30. நயந்த துறையும் றவங்வாழி பதிலிலு யாணர்மிக்க
கயத்தந்து வேழம் வினுத லிளைான் கலைநிலதல்
முயற்சின் வகும வழிலிலு வாசின் மொழிக்கரிசுகல்
வயக்கத்துக் கடியுடம் பாடேன வைத்தனரோ.

என்-னின், மதியுடம்புடித்தல் ஜூத வாகைப்பட்ட கிளவியா மென்பந்தறி வித்தலைச் சருகிறது. என்னை? பதிவுறுதலும், வேலும் விலைதாழும், கலைநுதாழும், வழிவிலைதாழும், வாய்க்காலமிழிக்காலமிழும் என. அதற்கும், பதிவுறுதலெல்லாம்பட்டு இருந்து குறைந்து தலைவர்கள் சேருப்பிடியை கவன்தது சிக்கிற வறிவை யொருவழிப்படிப்பான் சொல்லுதல். அதற்கு ஒரு செய்யுள் வருமாறு:—

தாரெண்ணவோங்கு சுடைமுடி மேற்றனித்தினக்கள்வைத்
காரெண்ண வாருங்க கலைமிடற் றம்பல வன்கயிலை
ழூரெண்ண வென்னவும் மாய்திர வரைழி லிஸபழியேற்
பேரெண்ண வோவரை மீர்விரை மீர்க்குற் பேதையரே
கீர்த்தேஷ்வர மீ

அன்றையார் கழும்பன் ராற்றக் குடியைர் சாய்த்தமிழக் கண்ணயா ரயில்கொண்ட கோள்கண்ணிக் கார்ப்பு [ஞங்கப்பு] ஸின்ற மிறையார் திருநதற் பென்னூராமதன்னை பெல்லினையிர் மனையா துறையி ஜெமக்குறும் பேகராடி வாய்ப்பிடியே.

அருவி யார்க்கும் பெருவரை கண்ணிக் கண்றுகால் யாத்த மன்றப் பலவின் வேள்கிடங்களை தங்களுக்கு சில கதினோப் பெரும்பழங்கு [குறு]வில் தேட மார்க்கிய யல்லி ஹெப்பெயி லிருப்பி ஒழுவை ([ஞாமதல்]) பகுகும் பெருங்கல் வேள்க் கிறதுது. யாதெனச் சொல்லவுன்று சொல்லி ராயித் தல்லெனக் க[குறு] மாமுழை விழ்ந்து நன் வெழுத்த செக்கே மூடியே செழுஞ்குதான் கிறதினைக் காரணமாக காலங்கள் நம்தோ ஏதோ ஏதோ.

—၅၂၁-၃၁၃

செய்யாவத் துண்மருக்குற் சிற்றிடைப் பேரமைத்தோடு
பையர வல்குற் பணின்தே(ழு)த்தும்-வெவ்யியமுலைக்
காரே துறவாய்க் கருங்கூத்தற் காரிகையீ
காரோக செஸ்லீ ரயக்கு.

—கிளவித்தேளிவு.

வேழம்பினாத வென்பது தலைமகளுக் தோழியு மோரி டாக்டரிலிருப்பதை கண்று தன் குறையறிவிப்பான் சில வேழம் போக்கத்தை வளர்ந்து சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:—

இருங்கனி யாயின்றி யானிறு மாப்பவிள் பம்பணியோர் மருங்களியாவன வாடவல் லோன் றில்லை யான்மலையின் கொருங்கனி யார்ப்பவுமிக்கும் மதத்திற்கோட்டொருக்கின் கருங்கனி யார்மத யாளையுண் டோவரக் கண்டுதேவ.

—நித்திக்கோளை-52.

வருமால் புயல்வண்ணக மான் கேற
 வரோதயன் மன்னனாந்த
 திருமால் வளவுஞ்சி யா (? யன்) னவுஞ்
 சிறந்த் சேயினழுமிர்
 கருமால் வரையன்ன தோற்றக்
 கருங்கைவண் கோட்டுப்பைபங்கட்
 பொருமால் தளிரெட்டு போட்டதுண்
 பே ராம் பார்த்துக்கேலே

—பாண்டிக்கோவை.
செம்முக மானதர் செங்குங்கு மட்புயா சீரித்துந்த
மைம்மிலி வாசப் பொழில் [வாய்மிய] னனவா ஆதல்லீர்
முழுமுத ராபி பொழியப் பொழிமுகில் போல்முழுவிக்
கம்மலை தாம்வரக் கண்டதுண் டோதும் கடிப்பனத்தே.

— பால்சுதநயாகு.
சீத விலரக்களபக்ஞனக்கு செங்கா மறரப்பொருட்டு
மாதனையீ ரம்போடு வந்ததோ— சோதிப்
பொருதாவர வேந்தகண்டன் பூபால திபன்
கராகுரு வெந்திகோடு, சுதி ஈ.

—கண்டவெளிக்காரம்.
கலைவினாத வென்பது தலைமகனுக் தோழியில் மிருந்த வித்துத் சென்ற சில மாண்போகந்தூர் வள்ளோ வென்க் கொல்லகல். அதற்குக் கெயியன் வருமா யு:—

கருங்கண் னைனையறி யாழைநின் .
ஞேஷன் ரில்லைக் கார்ப்பெலாழில்வாய்
வருங்கண் னைனையவண் டாடும்

வளரின வால்லியன் கீர்பா
பொருங்கண் வீனைய கடின்பொரு
புண்புண ரிப்புநத்தின் -
மருங்கண் வைனையதுண் டோவங்த
கீர்ப்பா வாங்கலீபோ

— මින්නේරුවාරිය —

சிலைமான் படைமன்னர் செக்கிலித்
தொட்டச் செருவிளைத்த
கொலைமா ஜாமின்மன்ன் றந்புன
அட்டன கோல்வளையீ
சிலைமான் பக்ஷியி னேவன (?னேவனு)
தன்னினத் துப்பிச்செடை
கலைமான் புகுங்கதுன் போவரை
பீருங்கன் கார்ப்புனத்தே.
—பாண்டிக்கோவை,

அம்புருகங் கிழித்த புன்னாய்க் கலைமான்
போக்கன் வளவோ
மட்டோங்க மரிதினம் படர்க்கே.

—போருளியல்.

கநைபராந்த சாந்த ம[றவைற்கு] கானா
ஹுறைவெதிர்க்கு விதிலூபு மேனற்—பிறைவெதிர்க்க
தாமரை போன்முகத்தைத் தார்க்குழலிர் காண்டோ
வேமரை போக்கன் [வீண்டு].

—நீண்மோதி.

தத்திக் கிலைத்தெருக்குது தார்க்குருதி மெகோர
தித்திக்கி விக்கப் புத்திலையே—தித்திக்கதேன்
போக்தனைய தோர்க்குழலிர் யானையத் [போ]தொருமான்
போக்கதே யிம்புக்குப்புக்கு.]

—பாண்டிபாடு.

வழிவினுத வென்பது நம்முக்கு வழி சொல்லுயி
-னென்கொல்லுதல். அதற்குக் கெம்புன் வருமாறு:—
-விலம்பனி கொண்டசெக்கு தொட்டப் பங்கன்றன் சீரடியார்
-குலம்பனி கொள்ள வெளைக்கொடுத் தான்கொண்டு
[தான்னியிபு]
கவம்பணிகொண்டிடமப்பல்கொண்டவன்கார்க்கவிலைச்
விலம்பனி கொண்டதுஞ் தீராக் குரையின்கள் செக்கு
[னெறியே].

—திருக்கோவை-54.

வெல்லுங் இறநினைக் கேதற்கூர் விழிகுக்குது வின்படார்
கொல்லின் மலைக்கதென் வேல்கொல்கை கோண்கொல்
[லச் சாரவின்றேன்]
புலும் பொழிலின் வேண்கயின் கிழ்சின் ந் பூங்கொடியிர்
-கெல்லு கொறியறி பேறுவரை மீர்நஞ் சிறுகுடிக்கே.

—பாண்டிக்கோவை.

உறையி ஸீர்மன் னொமக்கே வரையிடை
யரும்படர்க் கலை கீக்கிய
பெருக்குதயர்.....தருகெதியே.

—போருளியல்.

வாய்மாழிக்கிராங்க வென்பது இவ்வெடுப்பு வெல்ல வினாவு
வரைபெற்று சின்ற தலைக்கன் வருக்கதல். அதற்குக் கெய்
யுன் வருமாறு:—

இரத முடைய கடமாட் உடையை ரெற்முடைய
வரத முடைய வளிதில்லை யன்னவ சிப்புனத்தார்
விரத முடைய விருக்கொடுபேச்சின்மை மீட்டதன்றேற்
சாரத முடையர் மணிவாய் திரக்கிற் சமு(? வை)கெக்கப்பேவ.
—திருக்கோவை-57.

தன்னும் புகைபு மழையுரு
மேற்கதன் குளைமுன்னுக்
துன்னுக் கொடியிலை யேக்கிய
கோங்கோல்லிக் குழ்பொழில்வாய்
மின்னுங் கதிரெளி வாண்முகத்
திரென் வினாவுரைத்தால்
மன்னுஞ் சுடர்மனி போதரு
— மோவங்கன் வாயக்கதே.

—பாண்டிக்கோவை.

விக்தா சுனிகொள்கன் வேங்கரி
வாண்பின்னை வென்றிவெற்பிற்
கெக்கார் வினைபுதை காவளிற்
பீர்வழி குறுமென்று
வங்கார் விலர்க்கு வழியறி
வாரொரு வார் தகைதொன்னுந்
கின்தா கானும் பவழக்கெவ்
வாயிற் நிருமதமே.

—வகைக்கோவை.

இவ்வெடுப்பிறவும் வக்கன வெல்வாம்
'இரத்து தறையறுது கிழவியுக் கோழியும்
ஒருங்கதலைப் பேய்த சேல்வி நோக்கப்
பத்யம் பெயதும் பிராமி வினாயும்
புதுவோன போவுப் போகுத்துவி கிளந்து
மத்யுடம் படுத்துவி துயிய வேள்பு'

—இறை - 6.

என்னாஞ் குத்திரத்துடு கண்டுகொன்க். மதியுடம் படுத்தல் முற்றும். (ஏ)

31. உட்டிப்படுதோழியிரி தன்றிருப்பதை கணியாட்டுவல்
அடர்ச்செந்தின்கள்கையிலென் விமப் புமிகு மல்வையுக்கு
நடும் வழுக்கை தன்னை மிதந்தை நிடுங்காட்டப்
குங்காட்டுவேலைவில்மாயித்தலையுவல்கிலே.

32. உறவா யிருவ ரிட்து மிரவோன் வரவுவரைப்பல்
திறமாரி வகையைக் காவுநட்டப்பேசேடு புடித்தலைத்
விறல் வரவை மறைப்பே வேஸ்கல். மேலெடுத்துவல்
ஏவலர் துகலையிருப்பே வேன்ல்து யா[ன்]க.க.லே.

33.
...
...
[கை]யூற பாரைச்சி
மாநிதநகைத்தா நகைத்துரையால் தகைமறுப்பே.
34. முந்துதன்தறிப்பிற்கு தேவற்றில்மீட்ரிஹிவி குதுதல்பிள்
வேறுபொரு மடலை வேளிப்படுத்தல்]லம் மடல்
[விலக்கல்
சேஷுபாவேழுதரிதே[பே]நிறலசீசேப்படைக்கழிதல்
ஒத்தா எருளின்புடையொனுளேன் வரைதத்துவே.

35. உரைக்கத்தத்தையூ கோடல்தறிப்பை யாவிழுத்தல்
விரைப்பொறந்தழலைத்தாக்கதறையுப்பித்தல்மிக்க
வரைக்குறிந் கோங்கை...

36.
37.
38.
39.
40.
41.
42.
[திச் குத்திரங்கள் என...ரின் தோழி
யரித் தாநைத்தலும், கணியாட்டுரைத்தலும், கணியாயிக்
துறைத்தலும், பிளிதொழு கெந்தலை, கணையைக்கு
துறத்தலும், கடுக்காட்டும், குறையுணர்வும், இருவரு
முன்வழி யான் வாயுணர்தலும், கரவ ஈட்டுமும், சேட்
படையும், மறையேலன்வதும், கட்டுறை விடுத்தலும்,
அறியே வென்னும், குழியான் கூறுவும், அரியான மென
லும், குறுமை கிணக்குதலும், கணைத்துரையாடலும், தலை
மறுத்தலும், குறிப்பறிந் தேற்றலும், மத்திற்றல் கடுதலும்,
மடல் வெளிப்புத்தலும், மடல்வில்குதலும், எழுது[
தென்றலும், சேட்படைக்கழிதலும், அருளுடையென்ற
லும், (?குறிப்பிறவுத்தலும், வலிதகைச்சொல்லிக்குதலும்,
சுறையைப்பித்தலும், கானுடி கடுதலும், முக்குதலும், கடுதலும்,
பாற்குறிப்புக்கட்டும், இத்துயித்தலும், இத்துப்புக்

தகறும், எதிர்ப்பதறும், கோவருக்கூடி துரைத்தலும், உண்மொழிக் கூடியதறும், கொள்ளி நீங்கலும், வாய்விலி களையும், பொழுதுகள் டிராக்கும், படருதலினையும், வருக்குதல் கிடத்தலும், இன்றிக்கேடன்றலும், குடித் தின்கூறலும், இருசெர்வரைத்தலும், சிறப்பாக கிடவியும், வெளிப்பட வரைத்தலும், கனியென வரைத்தலும், களைகெடக் கொட்டிலமென்றலும், ஏறவுடைத்தலும், குளென சினத்தலும், புள்கண டழிதலும், இராவிட்காட்டலும், வராவனர்த்துரைத்தலும், தாய்தமிலநித்தலும், இராவக்குறியுத்தலும், குறியுத்தக்கறலும், குறியெதிர்ப்பதறும், இங்க்குருவியுத்தலும், அங்க்குறியுத்தலும், குறியெதிர்ப்பதறும், குடவாலும், இராவக்குறியுத்தலும், குழப்பர் கிடவியும், கையூற கிடவியும், அங்க்கிளவியும், கால்வாலென்றலும், இராவ வரலென்றலும், இராவும் பகலும் குறி வாரலென்றலும், தன்னுட்கையா நெய்திடு கிடவியும், கடலொலும் கவலலும், ஆற்றுலை கூறலும், வரைவு கிடத்தலும், குறிப்புறைத்தலும், அயன்துரைத்தலும், இவ்வித்துரை முறைத்தலும், மண்மூரசுதைத்தலும், பரிசுகள் கிடத்தலும், உடன்போக்குறைத்தலும், செவுவடன்படுத்தலும், செவுவுமிகுங்குத்தலும், என்படுமென்றவாறு அவற்றும் அயித்துரைத்தலென்பது இயற்கைப்பண்ணக்கி புணர்த்த தலைமகள் கண்விலப்பு வேறுபாடுகளைத் தோழி யயித்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு—

சிருத்தம் பயின்றவன் சிற்றம்

பவத்துகைந் தித்தனிக்கண்

ஒருத்தன் பயிலுங் கயிலே

மலையிலும் குடுமித்

சிருத்தம் பயிலுஞ் சௌனகுடைஞ்

நாடிக் கிலவெப்பிரக்கும்

வருத்தம் பயின்றகைல் வோவல்லி

மெல்லியல் வாடியதே. —[திருக்கோவை-21].

கங்கா ரடுகனி யானைக் கழுவெடு மாறங்கண்ணிக் கொங்கா டிரும்பொழில் வாய்ப்பன்னை யாயத்துக்கோல் [மென்பூம்

பங்கா டலினாடு கொங்குகால் பைங்குழல் வெம்மஜன் [மேல்

வங்கா டலினாடு கொங்குகால் வாஜுதல் வாடியதே. —பாண்டிக்கோவை

புனையிழை யாயெமாடு பூப்பக் தெறிய[வும்]

நீண்மெல் நூழு கொன்வி கொய்யவும்

வருக்கினர் கொல்லோ மடக்கை

பிரிக்கந்தன் வாதோ பண்புகெழு நிறனே.

—போருளியில்.

கண்ணுஞ் கெங்வரி பரங்க [ஷ்வ தாது] து

துண்வியர் ப் பொறித்து வள்ளபார்க் கும்மே]

வாக்கமை 'மென்றோண் மட்கை

பா (?யா)ங்கா யினன்கொ வென்றுமென்ன்] சென்னிசே. —[திந்தேட்டக் கும்மே]

[குன்றின் சௌனயிட்] குளிக்கோ குளிர்கா வென்றும் மல்லியன்

மற்றின்று துண்டோ மல்வல்லி வாடியதின்

தெற்றினு வர [மா]றிது. —[கிளவித்தேவில்]

கண்ணிறைத் தாரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பென்னிறைத் தீநை பெரிது.

—காம்துப்பால் - 1272.

கிளையாட்டுரைத்த லென்பது, கெருகல் நின்னை நின்கி மேதக்கெதொர் காம்பேர்தோட் ஜென்றகு ஆயிற்றுநாடே யில் போடுபா எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லுதல்.

அதற்குச் செய்யுள் வருமாறு:—

மதிரர் பாங்கிரு மாரம் பிற்றிக்கு மாற வென்கோ னாதிசெய் பாண்டி மூரி கேசரி யானைத்துக்கும்

பொதியிலி னுங்குளை நின்கிய போதொரு பூஞ்சுக்கொவையு விதியது தான்கொடு போய்ப்புன வாட்டு விளைவித்ததே. —பாண்டிக்கோவை.

கென்வியர் துரைத்த லென்பது, கென்யாடினர்க்கு இந்நீரை பெறாவுமெனின், மாஜுங்குடை வேங்கென்ச்செகாஸ் துதல். அதற்குச் செய்யுள் வருமாறு:—

கெங்கிரமேனிவென் வீர நென்கொன் நில்லை யம்பலம்போ வங்கிற மேனின்கெங்கையில் குஞ்சுமூர மைக்கிற மூர்பெற்றின் யாலையு குடைவு கென்யே.

—திருக்கோவை - 69.

தேர்மன்னு வாட்ப்பட செங்கிலத்தோட்க் கெருவினைத்த பேர்மன்னு தென்னன் பொதியில் புணமா மயில்புரையு மேர்மன்னு காரிகை யெத்தலுண் டாமெனின் யாலுகின் நீர்மன்னு நீல கெட்டுக்கூனை யாடுவ னேரினழையே. [போல்

—பாண்டிக்கோவை.

பையுன் மாலைப் பழுமாம் பட்டபிய [க்கு

கெங்குப்பை வால் கோன்கின கொ (?யா)

மட (?)கெவிக் குழல் தழிதிப் பயபார்

திகெவின் மய்ப்பிடி யெலுவ் கூர

வெங்கிற வாளி வெரிதீச் சங்கின்

பொரியரை மினிரக் குத்தி வான்கே

ஆகுவு வெண்கே யெக்கொண் குழியுங்

கருக்கண் யாகுர் காலில் வெற்றில்

கோவா ராம் வீழ்க்கெனக் குளிர்கொண்டு

பேச காருந் தாழ்நிரப் (பணிப்) பனிச்கொக்

கோணே ரெல்வை தெவிர்ப் பின்போல்

யானு மாட்க் காண்கோ தோழி

வரைவாயிறு கிழித் திழிசுப் பெடுவே

நீக்குழல் மூருகன் நீம்புன கொயையாய்

கம்புக்கும் புறவிற் கார்பெற்றங்க் கலித்த

வொன்னைபாரி மஞ்சனு பேர்வைதோர்

கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே.

—தேடுக்கோகை?

ஆடுஞ் சௌனயா தாடினி ராகா தே

கோயைப்பு மக்கீர் குளிஸ் திருக்கும்—தெடுக்குக்

கெற்றத் தெடுக்குட்கை.....தெடுக்குட்கை

வெற்றிப் குளிர்கூனை நீர். —[.....]

வெததன போயிக் குட்டைத் தொன்னுற பைப்காக்கள் செங்காக் தொங்கைக் கொடுயினை....

...

... தும்—பழுமொயியிற்

சேங்கதே மக்கண் சிலம்பிற் பனிச்கொனீ

நீர்தேவீக் கண்ட வெழில். —கண்டளையிக்காரம்-

தூடியாளித்து

* * * *

[விரையாடிய கண்ணி வேங்கன் விசாரிதன் கொல்லி விள்ளோப்].

[வாரயா டிய] புனல் காலது மாளின் வழிவரவு

நிரையா டியகு வாட்கு மில்து கிளைப்பினில் ஹை

யூரையா டியா நூல்வைத் ததுங்கள் தூமன் [தூமன்] வே-

ஙனல் கால விலை மல்லன்... —பாண்டிக்கோவை.

மான்வழி வருகு நிவை மல்லன்

கரங்கத் கண்ணி வில்லை துங்கைடக்

கரங்கத் வள்ளமொடு கருதியது பிறிதே

கம்பு ஜூனினன் (?ர்) போவத் தம்முன்

மதுமாறந் துண்டோர் மகிழ்ச்சி போவ

யனாற் தன் நேரு மகிழ்ச்சி போவ

கொல்வத் தம் பெற கண்ணி அனே. —தறினோ?

பூத்த வேங்கை வியன்சினை யேறி

யிவிலை மகவ காடன் கண்ணுத்

கொட்சிக் மாந்தகைத் தோனே. —போநூயில்.

பூண்டுக்கு முன்காக்கும் போல்ல...

வாண்டகையும் மான்தே வான்ல்ல—பாண்டூத்த

புள்ளோட்டுக் கார்க்கண்டன் பூம்புகா ரண்னர்க்கி

குள்ளோட்டுக் கண்களிலே யுனு. —கண்டளையிக்காரம்-

தோலாமொழித்தேவர் இயற்றிய

சுவாமனி

[317-வதுபக்கத் தொடர்ச்சி]

5. மந்திராலைச் சுருக்கம்

406. காறுடை விரிதிரை வைப்புக் காக்கிய
மாறுட வடம்பினான் மறைந்து வந்தவத்
தேதுடை வளங்களான் தெய்வ மாற்பகம்
தான்னை துறைவதற்கு குரியில் நைபலே. 169.

கான் உடை விரிதிரை-கானற் சேரோலைனை உடைய
கடலாற் சூழப்பட்ட, வையம் காக்கிய - இவ்விலகத்
தை அரசுபுரித் தொகாக்கும் பொருட்டு, மாறுட
டூட்டினில்ல மறைந்து வந்த - மனிதசீர்ததால் தனது
தெப்பத் தன்னை மறந்துமிழடி அவற்றித்த, அதேன்
உடை அலங்களன் - அந்தத் தேவியுடைய பூர்ணை
அணிக்கிடித்தனது, தெப்பம் மார்பு அம் - தெப்ப
வந்தன்மை பொருட்கிய மார்பை, தான் அடைந்து
உறைவதற்கு-தான் பெற்றத் தங்குவதற்கு, உரியள்
நைபல்-உரியிலன் எமது நங்கையாகிய சயம்பிரபையே.

கான் - கான் என்பதின் குறை. விரிதிரை - அன்
மொழித் தொகை..

407 ஆங்கவற் கிஞ்சிதின் ஆழி தாங்கிய
சங்கிவற் கொன்றனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினான் தருமாற் மெந்றலும்
விஞ்சிக வவகையன் வேந்த னுயினான். 170

ஆங்கு அவறுத்கு ஸ்த்தின் - அப் போதனந்தி
ஹுள்ள அவறுத்கு இவளை மன்றசெப்புத் கொடுத்த
பின், தாங்கிய திருவினான் - எல்லாச் செல்வக்களையும்
தாங்கிய அவன், ஆழி தாங்கிய சங்கு இவன்கொன்று-
வட்சேயுத்கு ஶாசனான்பத் திகிரிசெதுத்தி யாரும் அச்
சவக்கிடிவளைக் கொன்ற, இரண்டு சேடியும் உங்கு
தரும் - இரண்டு சேடியின் ஆட்சியையும் உங்கே
தருவான்; என்ற சொல்லதும், (அதைக்
கேட்டு) வேந்தன் விஞ்சிக உவகையன் ஆயினான்-அர
சன் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டவனானுள்.

408. கொங்கல் தெரியலான் நிறத்திற் கொன்குறி
பிஞ்சியா னிசைத்தே யமையும் அல்லதோர்
தின்க்கு எக்கலை நிரிட்டன் ஆங்காரு
சிங்கம்பாய்னாந்திடும் தெரியிலென்னவே 171.

காங்கு அவன் கெயிலான் திறத்தில் - வாகை
விரியும் பூர்ணையை அனிந்த தினிட்டன் விஷயமாக,
கெள்குறி - ஸம் கண்டு கொள்ளுதற்குரிய அடை
யாளம், இங்கு யான் இசைத்ததே அமையும் - இப்
பொழுது நான் பூராணவாளினா எடுத்துக் கூறப்பேதே
போதும், அல்லது - அஃதன்றியும், ஒர் தின்கள் நான்
அகவையின் - ஒருமாத காலத்துக்குர், சிமிட்டன் -
தினிட்டன், ஆங்கு - தன்னுட்டிலே, ஒரு சிக்கும் தைக்
கெள்கிடுவன், இப்புது ஏன்ன - இந்த அடையாளத்
தாறும் நான் சொன்ன இதன் உண்மையை நி தெளி
வாயாக என்று.

409. மிமித்தக துரைத்தலு நினைந்த சோதியான்
உமைத்தகை பிலாத்தேஷ் ரூவனை யாழித்துக்கண்
இனமைத்தில் லெந்துணைப் பொழுதும் சர்மலர்ச்
சுமைத்தகை கெடுமுடிச் சுடாத் தூக்கினான்.

நிமித்தகன் உரைத்தலும் - நிமித்தகன் சொல்லக்
கேட்டவுடன், விரைந்த சோதியான் - சிரம்பிய புக
ழேரு கூடிய மன்னன், உமைத் தகை இலாதூ ஓர்
உவைக ஆழ்ந்து - உவையைத்தன்மை இல்லாததெதரு
மிக்குந்தகைலீ ஆழ்ந்து, எத்தனைப் பொழுதும்
கன் இனமைத்த இல்லன் - வெகுரேரம் கண்கட்டா
மல், சர்மலர் சுமைத்த கை-குளின்தம் மல்ச்சுமையைத்
தாங்கியத் தன் கைகளை, கெடுமுடி சுடாத் தூக்கினான் -
தனது சிரத்தின்மீது விளக்கும்படி ஏற்றி வணக்கினான்.

உ-மை - உவைமை (இடைக்குறை).

410. இருகிலில் தலைகன் இயன்ற நாற்கடற்
நிருகிலிச் செல்வாச் செம்பெரன் மாரியாக்
சொரிதிப் புன்னெலாருந் சேதி மாலையென்
நிருகிலிசு வளங்கொலூ டாள் நிலைன். 173.

இருகிலிம் தலைகன்-பெரிப் பூமிக்குத் தலைகளு
மன்னன், அசம்பெரன் மாரியாகபெரான்மழையைப்
பொழியும் அந்தப் புட்களவந்ததம் என் தும் மேகம்
போல, சொரி நிதி புன்னெலாம் - சொரிந் பலவைக
சித்களாயிக் கீரோரும், இயன்ற நால்கடல் திருகிலிக்
செல்வன் - பொருந்திய சான்திங்களாயிக் கடலீல்
விளையும் சிறந்த ஞானமாயிக் கேட்டல் விழுக்கெல்லவம்
நிறைத்தவனான சதவிற்கு, ஆன - ஆனும்படி, சோதி
மாலை என்ற அருகிலிசு வளம்கெள்ள கடு-சோதிமாலை
என்ற அரிய நிதிகளின் வளப்பத்தைக் கொண்ட
நட்டை, வல்கினான் - அவறுக்குக் கொடுத்தான்.

411. மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருவையுங் கருமக் குழ்ச்சியும்
அன்னமென் என்றையெவட் கறியக் கறினான்.

மன்னன் - அரசன், பெயர்ந்து போய் - நிமித்தகன்
மாரிகையினின்று திரும்பிப்போய், வாயுவேகைதன்
பொன் நகர் புக்கனன் - தனது மனைவியாகிய வாயு
வேகையின் பொன்மயமான கோயிலிச் சேர்க்கான்.
பொழுதும் சென்றது-ஆப்பொழுது பகற்பொழுதும்
கிள்கிபுது (உட்சே) அந்தப்புறத்துட் சென்று அவன்),
அன்னம் மெல்ல நடை அவட்கு - அன்னப்பறவையின்
மெத்தென்ற எடையைபொற்ற நடையையுடைய
அவஞ்கு, கண்ணிதன் பெருவையும் கருமக் குழ்ச்சியும்-
தமிழ்மகளின் பெருவையையும் அவஞ்குடைய கலி
யானா விடப்பமாக நட்டத் ஆலோசகையின் முடிவையும், அறிய கறினான் - விளக்கிச் சொன்னான்.

நகர் - கோயில், மாளிகை.

412. தொக்கள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளன் தாமரை நகாத பொய்கையும்
பிக்கிளம் பிறைவிசும் பிலாத வங்கியும்
மக்களை பிலாததீர் மனையும் மொக்குமே. 175.

இளமாளர் தொக்கு துதைவு இலாத சோலையும்-புது மலர்கள் அடர்ந்து நெருங்கி மலராத சோலையும், இனம் தாமரை புக்கு நகாத பொய்கையும்-புதுதாமரை மலர்கள் மலர்ந்து விளங்காத தடாகமும், மிக்க இளம்பிறை விசும்பு இல்லாத அந்தியும் - மிகவும் இளம்பான பிறைச்சுதிரையுடைய விசும்பில்லாத மாலைக்காலமும், மக்களை இல்லாதது ஓர் மனையும்-முழுநீதையூப் பெறுதலாரு வீடும், ஒன்கும் (பொலி வற்று இருக்குஞ்சுமையில்) சமானமாகும்.

413. தலைமகன் தாடனக் காக்க சாகையே
நிலைமைகளை மனைவியா நிமிஸ்த் தூந்துவர்
நலமிகு மக்களை முதியர் தேன்காக்

குலமிகு கற்பகம் குளிர்ந்த தோன்றுமே 176.

குலம் மிகு கற்பகம் - குலமென்றும் சிறப்பின் மிகுஞ்சு கற்பக விருக்கம், தனக்கு-தனக்கு, தலைமகன் தான் ஆக - தலைகளை அடிப்பக்கமாகவும், மைனின் கீய நிலைமைகளை சாகையா - அவன் மனாந்துகொண்ட மனைவியைபே நிலைபெற்ற முதற்பிணையாகவும், கலம் மிகு மக்கள் நிமிஸ்த் தூந் துணரா - நலம் சிரப்பை குழுமத்தோன்மையூக்கிய பூநிகொத்துக்காலங்களும், முதியப் பேன்களை - முதியோர்களை நிலைமையை கொண்டு, குளிர்ந்து தேன்றும் - யாவர்க்கும் மகிழ்ச்சி கிணபைத் தருமாறு இனிதாய்த் தோன்றும்.

(நிலைமைகளை என்ற பஜைத்தழுத்தங்களை யை. நலம் - உறுப்பு, குன்னல்துவமாக், மக்களின் பெய்தீண்டல் சொற்கேட்டலாகிய இன்பங்களை நக்குத் தூந்துகொத்துக்காலை இலாலை செய்யும் முதியோர்களைத் தேநூக உருவித்தார்.

414. குழினீஸ் முகத்தன துளைக்கை மாவொடு
மாழைநீஸ் மனையிலை எனிய பண்பினால்
வாழுமீர் மக்களைப் பெறுதல் மாந்தர்க்
காமூநீர் வையத் தாயேதே. 177.

ஆழும் நீஸ் வையத்து மாந்தர்க்கு - கடலாற் குழுப் பட்ட உலகத்திலுள்ள மனிதர்களுக்கு, குழி நீஸ் முகத்தன துளைக்கை மாவொடு - முகபடாத்தை அணிந்து நீஸ்டம் முகத்தனத்துமையும் உள்ளுலையோடு கூடிய துதிக்கூட்டுமுடைய வாணைகளுடன், மாயம் - பொன்றும், தீன் மனை - உயர்க்கு - ரத்தினங்களுக்காகிய, இவை எனிய - இவைகள் பெறுதல்களின்மை; பண்பினால்வாழும் நீஸ் மக்களை பெறுதல்-பாங்கற்றுத் தவாழும் திலையல்பு வாய்ந்த புதல்வர் புதல்வகளைப் பெறுதல், அரியது ஆயது - அரியதாகும்.

415. தகளிவாய்க் கொழுஞ்சூடர் தனித்துங் கோழி
நிகளவாய்ப் பிளங்கல்சுர் சுடர் நின்குமே [குள்
துகளிவாச் சுடர்மனி துஞ்சுபும் பூணினுய்
மக்களைத் தினசக்கனு மலீர மன்னினூன் 178.

தகள் இல்லா மனி சுடர் துஞ்சுபும் பூணினுய் - குற்றமற்ற மனிகளின் ஒளி பரந்த ஆபரணக்களை அணிந்தவளே, தகளிவாய்ப்-அகலினுள்ளோ, கொழும்

சுடர் தனித்தும் - கொழுமையான தீபவாளி தனியே அடங்கி இருந்தாலும், கொழுமை இருங் நிகளம் வாய் பின்து - கொழுத்த இருட்டாகிய விலங்கின் பூட்டுத் துணித்து அகற்றி, அகம் சுடர் நிற்கும் - வீடு முழுதும் ஒளியறத் தான் - விளங்கும். (அதுபோலவே), மகன் - நமது மகன், எல்லாத்திலைச் சுறும்-எல்லாத்திலைச்சக்கனும், மலீர மன்னினூன் - தன் னாற் பெருஞ்சிறப்புற்று விளங்குமாறு நம்பித்துப் பிற்காலம் இருங்.

கொழுமை இருங் - கோழிருங், நிகளம் - காலி விழும் விலங்கு, தளை.

—
416. வலம்புரி வயிற்றிடைப் பிற்கந் மாமணி
நலம்புரி பயித்திர் மாகு நாமனீ
பொலம்புரி மயிலனுப் பயந்த பூங்கொடி
குலம்புரின் தவர்க்கொங் கோல் மாகுமே 179.

வலம்புரி வயிற்றிடைப் பிற்கந் மா மணி - வலம் புரிச்சங்கினிடத்துத் தேரன்திப் பிற்கந் முத்தினால், நாமனீ வலம்புரி பயித்திரம் ஆகும் - கடல் நன்மை யைச் செய்யத்தக் காப்புமையாகும். (அது போல), பொலம்புரி மயில் அன்னுப் - பொன்னால் அலங்கிரிக் கப்பட்ட மயில் போன்றவளே, பயந்த பூங்கொடி - கீ பெற்ற சங்கை, குலம் புரிச்சங்கின்கு எல்லாம் கோலம் ஆகும் - தான் பிற்கந் குலத்துடன் சம்பந்தப் பட்டு அதனைப் பெருமையை விரும்பியவ்கூலல் லரம் அதனைக்கெய்யும் அணிக்கண் ஆவாள்.

நாமனீச் - கடல், பயித்திரம் - புளிதம், தூய்மை, பொலம்புரி 'பொன்னென்கினி' (எழுத்து-பூர்வி மயில்கியல், 516) என்னும் தொல்க்கப்பியச் சுடுக்காத தால், 'பொன்' சன்பது 'பொலம்' என்றுமிற்று, கோலம், ஆகுபெயர்.

—
417. மக்களை பிலாதவர் மாத்தொ பெடாப்பவெள்
பெருக்கின் மறைப்பதே குரையு முத்து
நக்கவா னினாம்பிறை வளர்ந்த நாட்க்கிச்
செக்கர்வா னையைதோர் திருவு மெய்தினுப் 180.

மக்களை இல்லாதவர் மாத்தொடு ஒப்ப - குழந்தைகளைப் பெறுதவர் பட்டமரத்துக்கு கோவார், என்று-என்று, ஒக்களின் து உணர்பப்போர் உறையும் ஒருப்பத்த தாய் யாவராலும் உரைக்கப்படுவதோர் வளைமொழி யையும், மூழ்த்து - வெளிப்பட வெட்டாயல் மூடிய மனத்துத், நீ - நீ, நக்க வளச் இன்மபிறைவளர்த்த காலி - ஒளிபொருத்திய வைவாளை யொத்த இளம் பிறைச்சுதிரைய் வளர்ந்து முற்றிய பெளர்னப்பச் சந்திரைடே கூடிய, செக்கர்வான் அணியது ஓர் திருவும் எய்தினுப் - செவ்வானத்தைப் போன்றதொரு பேரழுகையும் - நீ அடைந்தாய்.

மூப்தல் - மூடல். மரம் - அவகேசி (காப்க்காத) மரம் என்றுமாம்.

—
418. மாவினை மருட்டிய நோக்கி நின்மகள் [ஆ]
பூநிதுண் மய்தைபொற் பூநை வானுளித்
தேவதுக் கமிர்தமாந் தெப்பல மாமென்
ஒயிதுறா பூரோகித்துநார வோதினுன் 181.
மாவினை மருட்டிய நோக்கி - (குலவைபோ நெய் தலோ வென்று) வன்னுகளை மதிமயங்க்கச் செய்த கண்

களை உட்டையவளே, பூசிதுள்ள மட்சிதை நின்மகள் - தாமரையில் வாழும் திருமகள் என்னத்தக்க உண்மகள், பொன்டுஸை நான் ஒளி தேவதுக்கு - அழிய காயாம்பூலும் கண்டு வெட்கமுறத்தக் திருமீமீயின் நிறக்கத்தியோடு குடிய தேவனென்ற சொல் லத்தக் கிளிட்டாஜுக்கு, அமிர்தம் ஆகும் தெய்வம் ஆகும் என - உண்ணத் தெவிட்டா ஆரமிர்தம் உண்டா கும் தெய்வம் ஆவான் என்று, ஒவு இல் நால் புரோ கிதன் - இடைவிடாத நாற்பறிந்தியை உடைய நமது குலகுருவாகிய மித்திகன், உனர் சூதினான் - தெவி வாக எடுத்துச் சொன்னான்.

மானினை; மா - வண்டி; 'வன்' என்றுமாம். மனைவிதான் கலைவதுக்குத் தினோக்கத் தீர்க்க காமியின்பத்தை நல்கலா அம்முக்கட்டின்பம் சிறக்குமூறு ஜூங்காலத்து அதனை உணர்த்துற்ற நாயகனால் வனங்கப்படும் பெற்றியா அம் இவனை அவதுக்கு "அமிர்தமான் தெய்வமாம்" என்று என்க.

419. மத்தவார் மதசளிற் ரழவுன் மற்றிலை ஒத்தவா மறைத்தும் உவகை கைம்பிக முத்தவான் முகிழ்நைக யடக்கி மொய்குழுவ் தொத்தவார் பினைபலன் தொழுதசொல்லினால்

மத்தம் - செருக்கையும், வார் மதம் - ஒமுகும் மத நீரையுனடை, களிற்று உழவுன்-பாளைகளோக் கொண் ட போர்க்கைத்தை உபுவாலுபை அசான், ஒத்தவாறு இவை உரைத்தும் - பொருந்தியவறு இவைகளைச் சொன்னதும், மொய்குழுவ் தொத்து வார்பினையாள் - செரிந்த கந்தலீல் புங்கொருத்தக்களோயும் நின்ட பூமிலைகளோயும் அணிந்த வாடுவேகை, முத்தம் தம் வளர் முகிழ்நைக அடக்கி - முத்தப்போன்ற ஒளிபொருந்திய பற்களினின்றெழுத்துப் புண்ணகையை அடக்கிக்கொண், தொழுத சொல்லினான்-நாயகனை வணக்கிப் பின்வருமாறு பதிதுவரத்தாள்.

யாப்பிலக்கணம்

செய்யுள்—கலிப்பா

[816-வது பக்கத் தொடர்ச்சி]

வெண் கலிப்பா

ஷந்த தாழிசைக்களோடு கூடிடால்கள் ஒத்தாழிசைக் கலிப்பா வென்றுமைக்கப்படுகின்ற கலிப்பாசின் மூன்றுவரைகளாகிய, நேரினை ஒத்தாழிசைக்கலிப்பா அம்போதாகாக ஒத்தாழிசைக்கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாக்களின் இலக்கணங்களோக் கற்றோம். இனிக் கலிப்பாவின் இரண்டாவது பிரிவாகிய வெண்கலிப்பாவின் இலக்கணத்தைக் கற்கலாம்.

ஏல்லாக் கலிப்பாக்களோயும்போல் தன்னவோசை சிறக்கீல வெண்கலிப்பாவும் கடக்கும். தாழிசை அர்காம் அம்போதாங்கம் தனிச்சொல் சரிதகம் முதலிய உறுப்பெடுவுமின்றி தாவு மாத்திரையில் நின்று வெண்பாவைப்போல் ஸந்தா முக்கிருடையா யும், ஸந்தச்சி நன் மாக் தாவு பிற்பும் வாய்ப்பாட்டு வெண்கலிப்பா என்கொள்க. ஆதலின், தன்னவோசைபுடைய நாற்சிருத்தகன் பலகொண்டு வெண்பாவைப்போல் முடிவதல் இத்து வெண்கலிப்பா எனப் பொராறிற்று.

தன்னவோசைக்கு ஆதாரமாயிருப்பது கலித்தளை. வெண்கலிருப்பின் நிறையை வருவதால் கலித்தளை வினையும், எனவே வினைமுதலாகிய காப்சீர்கள் அமைப்பிற்குத்தல் வேண்டும்.

சேல்சுப்பத் மதர்வேற்கட் சிலைசுப்பத் சுதிகைதுதன் மால்சுப்பத் குழுந்தோகைத் தமிழ்செய்ய கடஞ்சிசெய்யங் தருணவிளம் பிறநக்கண்ணித் தாழ்ச்சுடையெம் பெரு

[மானின்]

கருணைபொழி திருநோக்கிற் களியாத கண்ணென்றும் வாமுஞ்சான் மனிக்கொங்கைக் கொள்கிறதால்ல

மருங்குலவர் காமஞ்சாரால் கடைநோக்கிற் கைரங்துருவ் நிற்கும் வல்வண்ண மாறிநிறப் பகவென்று வகமகம்பிகி டெவல்வண்ண மாறிநிறப் பின்று.

இது எட்டடியால் வாத வெண் கலிப்பா, இதளில் ஒன்றிரண்டு தவிர எல்லாம் காப்சீர்களாயும், எல்லாம் கவித்தளைகளாகவும் இருக்குத், சுற்றாடி வெண்பாவின் சுற்றாடப்போல் சிர்தடியாவதும் காண்க.

எனினும், வெண்கலிப்பா ஆவதற்கு எல்லத்தளை களும் கவித்தளைகளோயா பிருக்கவேண்டுமென்பதில்லை. துள்ளலோசை சிறந்திருக்கவேண்டுமென்ற அவசியம். வேற்றுத்தளைகள் சில விரலின்தாறும் துள்ளலோசை கெடாமலிருக்கலாம்.

குருகயின் மகிழ்மாறன் குலகிறி தனில்லவாகுந் திருமூகம் மதிப்போன்று சிறுபிறை நுதன்தல்லே இருக்கும்பால் மிலின் திதம்பெசங்காப் பருமணி நிறைவெண்ணப் பழுதால் மிலிருநால் வருமின் முலையாதே மதகளி நென்னாகு மொருப்பி மின்டயாகு மொருப்பி நடத்சாது முருங்கார் பினைமென்றே ஞாப்புவு மரவல்லுல் கருமுகில் குழுந்மொழி கரும்பு.

இதனில், கவித்தளைபோடு ஆகிரியத்தளையும் சிரிசீவின்திருப்பிழும் தன்னவோசையே சிறந்திருப்பது காண்க. அவ்வாசியித்தளைகளும் நிறைவொன்றியூசி நியத்தளைகள் பிருத்தலால் கலித்தளைகளுக்குக் கடுக்குத் தாந் துள்ளலோசை பிறக்கின்றது. அவைகளே ரோங்கையில் ஆகிரியத்தளைகளாமாயின் தன்னவோசை பிறவாது. இப்படியே வெண்டளை மிரவிய வெண்கலிப்பாவும் வரலாம்.

ஈளிம்பும் பின்டிஸ்தீம் நான்முகனும் வாளிநைத்துச் சாகத்துசீர் வாய்மொழியான் மாதவர்க்கு மலைஶாக்கும் தெந்தெவெற்தளை சேவடிசென் நடைச்சார்க்கு மாதயாச் சீர்தெவைது.

இது நான்கடியால் வந்த வெண்கலிப்பா. முதலி ரண்டடிகளும் முற்றினும் வெண்டிர் வெண்டளை களால் ஏத்திசைச் செப்பலோசை பிறக்க நடந்து இஃதோர் இன்னிசை வெண்பாப்போல் தோன்றுகின்ற

தெனிலும் மூன்றுமுடியிலுள்ள கலித்தனைகளோடு சிரியிலும்பாட்டில் துள்ளலோசகையே சிறந்து பிறப்பது காண்க. இவ்வண்ணம் கலித்தனையோடு மற்ற மூன்று தனைகளும் விரவிவங்கு வென்களிப்பா அமைதல் கடும்.

இனி இவ்வாறன்றி எல்லாத்தனைகளும் வென்டளைகளாகவே அகம்த வென்கிலிப்பாக்களும் உள்.

மரையா மர்க்கவர மாரி வறப்பு வரையோங் கருஞ்சாரத் தரிவிடைச் செல்லோசு கணயம்பு முழுச்சு சருங்கிப் புறையோர் முண்ணீர் வறப்புப் புலர்வாடு நாளிற்குத் தன்னீர் பெறுஞ் தடுமாற் ரூருந்தயாங் கன்னீர் நினைக்குங் கடுமையை காட்டனரு வென்னீர் நியாயத் தோல் விகைகறி வின்னீர் வள்ள நெடுந்தக வெம்மையு மன்பரச் சூழதே யாற்றிவை தும்பெடு துப்பாக நாடி. நூதவல்ல தின்பழு முன்னோடு வெமக்கு.

இது கலித்தனையின்றி, முற்றிலும் வென்சிர் வென்டளைகளும் இயற்சிர் வென்டளைகளும் பெற்று வந்து, வெண்டாவைப்போல் சுற்றாடி சிந்தயாகிப் பிறப்பென்றும் நினையைக்கில் முழுந்திருக்கின்றது. இதுவும் வென்கிலிப்பாவே. எனிலும் கலித்தனையின்றி வென்டளைகளாலேயே வருகின்ற வென்கிலிப்பாவை, கலி வெண்பா என்றமைப்பார். இது முற்றும் வென்டளைகளா லைமக்கிருப்பிலும் வெண்பாவிற்குரிய செப்பலோசைசையக் காட்டிலும் கலிக்குரிய துள்ளலோசையே சிறந்திருப்பதால், வெண்பாவினத்துறை எட்டங்கால் கலியின்தோயே அடங்கும். இயற்சிகள் நினைமுதலனவாயும் வருஞ்சிர்கள் நினைமுதலனவாயும் நிற்பதால் துள்ளலோசை ஏற்கின்றது.

எனின் கலிவெண்பாயிற்கும் பல்கிறுடை வெண்பாகிற்கும் பேத்துப்பாதென்ற சங்கீதமொழுவது இயற்கையே. இரண்டும் வென்டளைகள் கொண்ட அளவிடிகள் பலவற்றில் கடந்து சிந்தயாகல் முடிவன. அவ்வாறிருக்க, பல்கிறுடை வெண்பாயிற்கே, கலி வெண்பா வென்று வேலேருப் பேர் கொடுத்து மீண்டும் கலிப்பாயினுள் அடக்கமுயல்வதுபோன்றிருக்கின்றதிது. ஆயினும், ஒசையைப்பற்றி ஒரு சாராரும், பொருளாப்பற்றி ஒரு சாராரும் இவ்விரண்டிற்கும் பேதம் கூறவர்.

வென்டளையும் அளவடியுமே பெற்று நடப்பிலும் செப்பலோசை சிறிதம் சிதையாது வருவதைப் பல்கிறுடை வெண்பா வென்றும், செப்பலோசை சிறி தேஜும் வழுவுமாயின் அதனைக் கலிவெண்பா வென்றும் கொள்ளுதல் ஒருவாறு பொருத்தும்.

இவாக் கணிபாய வெல்லி யெழில்வேழுங் தீவாய்க் குருதி யீழிதலாற் செங்தலைப் பூவைக் குண்றம் புற்கேற்ற போன்றவே காவிரி நெடன் கடாஅய்க் குத்தாகக் கடாரை பட்ட களத்து.

இது செப்பலோசை சிறிதும் வழுவாது வாந்திருத்தலால் பல்கிறுடை வெண்பா. தனையும் சீரும் ஓசை பிறப்பதற் கேதுவாய் நிற்கின்றன வெனிதும், அவைகளைப் பயிலுமாற்றல் வேறுவேறு ஓசை சிறித்தலும் இயறும் கவியாக மாய்ந்த புவர்கள் தான் பாடவரும் பாடலுக்கோர் ஓசை இதுவென முதலில் மனத்தின்கண் நினைத்துத் துவக்கிப்பதும் அங்கோசைக் கேற்றவாறு சீரும் தனையும் தாமேசர்க்குதுகொள்ளும்.

படுத்தைப்பா ளாழி பயந்தவெண்டிங்கள் நடவெண தாகிப நான்மலர் கீலம்

இனையென வான்முகத் தெப்புத் துணையிழி நன்னீர் ராந்தி நறுக்கேதை ஏறுவியுடன் மன்னீர்மை வாய்தனவா மாழை வரைபுரையும் வெண்ணித் திலத்தாம மேதகு தீவ்வடத்திற் பண்ணமைத் தோங்கிப் பைப்பூட்டு புணர்முலைகுற்றரு கேர்த்தன மருவில்லை வரைபோன மற்றுருக் கூர்த்தன மருவில்லை வரைபோன மற்றுமா வெல்போன நடிப்பணி பிறின் நிபற்ற துமதா ருயிர்கொண்ட டெருவுமின் சேய்ததென்றுடக வாண்டாண் டனித்துறை மைத்தாக்குருபமை நாபுர மோவா தொலிக்குஞ் தளிர்ப்புர மெல்லிடத் தயல் பொருட்டா விளம்பிற்காட் திரும்பினர் வான்கை வளங்கெழு தீவிழி வாரண வேட்டடைக்குச் சிங்கங் குழுமங்கெப் பீரா ரதிநை பிக்கிபார் அன்புற வீண்டிருள் யாமம் பரிமிகழி மாறன் பராங்குசன் வெந்திற் நனியிரல் வேலோய் தவிர்.

வெண்டளையோடு பெற்று அளவிட பலவர்ப்பும் வெண்டளையோடு பெற்று அளவிட மல் நடும் வாய்ப்பாட்டில் முதிந்த பாட்டு. வெண்டளை பிறழாதிருப்பிதுமில்செப்பலோசை சிறிது வழுவியிருத்தலால் இது பல்கிறுடை வெண்பா ஆகாமல் கலிவெண்பா ஆகின்றது.

இனி, வெண்டளையோடு முற்றிலும் வென்னோரையும் தழுவி வருமித்தும், வெளிப்படையான பொருளோடு வேலேருப் பொருளையும் உட்டகொண்டிருக்குமாயின், (அது பல்கிறுடை வெண்பா ஆகாமல்) கலிவெண்பாவாகு மென்னேருக்கருத்துமானது. மேலும் கலிவெண்பா, பன்னிரண்டிடக்குஞ்சு மேற்பட்டே கடக்கவேண்டி மென்பாருமுள். வேறு கிள், பன்னிரண்டிடக்குஞ்சுக் குறைந்ததைக் கட்டளைக் கலிவெண்பா வென்றும் மேற்பட்டதைக் கிளவைக் கலிவெண்பா வென்றும் அழைப்பதும் உண்டு. ஆயினும் இவைகளை யெல்லாம் பின்னர்க் கந்தலாம்.

கலாநிலயம் :

1930-வருடத்திய இதழ்களைப்பற்றிய விவரம்

1931-வது பக்கத்தில் காணலாம்.

கந்தபுராணமும் சங்க நால்களும்.

[809-வது பக்கத் தொடர்ச்சி]

குருப்பேருளனது நூதவ வீரிர் சிறந்த வீரவாரு
தேவரும், தள்ளில்லாத பூதகணக்களும் துளை
வர்களாகிய வீரர்களும் மகீச்சிர நூற்றின் உட்பூற்
தைப்படைந்து மேற்பறந்தை அரியதீமிட்டுக் கொளுக்
கின்றகளென்று, குராப்புள்ளது தூதவர் கண்ணிற்
கண்ட உண்மையை யவனிட முரைத்தோது, கடுஞ்
சின மூண்டவுலுகிச் சாரனர்களை நோக்கி வின்னின்
கலூள்ள பெரிய மேகங்களை நீங்களைழுத்
துக்கொண்டு வருகவேன்ப் பனிக்க, அவ்வளிரே
அங்கர்கள் முதில்களைத் தட்டி பெழுப்பி யழுத்தவர்
அக்கொண்டல்கள் குருப்புள்ளும் வளர்க்கி வின்
றன். அதுகலீ, குரன் அவைகளை கோக்கி, இந்த அழு
கிய நகரின மழிக்கின்ற தீவைத் தனிவித்திலிங்க
களெனக் கட்டளையிட்டான் என்ற சந்தர்ப்பத்தில் ஈம்
கவியரசர்,

அறையும் மெல்லியை என்றொன வெழிலீசி என்று
 செந்த ரும்புகை யுருக்கொடு சின்மிகைச் சென்னேறு
 ரினைதி வெங்கனும் பாற்றன மாவலி மிகட்டோய்க்
 குறிய மாயவ நெடியபே ருருவெகாண் தடுபோல்

(யுத்தகண்டம், சக்ரபுகு படலம்)

என்ற பாசரத்தைக் குறிப்பளர்.

[அவ்வாறு செல்லிய சமயத்தில் மேகங்கள், சொன்ன
 வண்ணமே செய்கின்றே மூலம் ரூக்கி, அவ்விடத்தினின்
 ரூம் சென்ற ரெங்கிய புகை மூப்பத்தையுடைக் கூகாய்க்
 கின்கண்ணென்று, மாபாலி சக்ரவர் த்தியினிடம் போய்
 வடிவத்தற்குதிய மாயவன் (அவளின்த தானாரிவென்
 கையாகச் தாரவாய்க் குத்துதெளியா வழிக்குமிழா
 டிருக்கு வின்னின்ற மூயாக்கி) மிகப் பெரிய வில்லவுபத்
 தைக் கொண்டதுபோல், மிகச் சிறத் தேரத்திற்குன் வான
 மெங்கும் வியாபிப்பனவாயின—என்பது இதன் பொழிப்
 புரை]

இனி, இவ்வருணனை யான்ஷிருக் தெடுக்கப்பட்ட
 தென்பதினை வாராய்க் கொடுத்துவாம்.

மூல்கில்பாட்டு என்பது சங்கருவகளன் பத்துப்
 பாட்டின ஸொன்ன்கும், இது 108 அடிகளையுடை
 யது. பகைமேற் சென்ற தலைவன் வருமானம் தலைவி
 மாற்றியிருந்த விட்டது, அவன் வந்தலைக் கண்டு
 தோழி முதலியோராகவீடியில்லைகள் தம்முட் கூறியது
 கக் காலியிருப்பத்தினால் பொன்னளின்களும்
 மகனார் ந்ப்பதுநார் பாடியது. இது தலைவனைப் பிரித்து
 தனித்திருக்கும் தலைவியின் இயல்லையும், கார்கலை
 தின் தன்மையையும், பஸ்டிட்டிட் பாகவன் துயரத்
 தோழியுக்கதிலையும், தலைவனது வீரத்தையும் விளக்கக்
 கூறும்.

இந்தூலில் முதற்கணுள்ள அடியில் வரும் அடிகளை நோக்குவாம்.

நன்தலை யுலகம் வளைது கேவியொடு
 வலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை
 நீர்செல் சிரிச்சுத் மாங்கு போர்சு
 பாடியிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
 கோடுமொன் டெடுந்த கொடுஞ்செல் வெழிலி

சுக்கரப்படையுடனே வலம்புரி சக்கந்தை வைத்
 தன் பெரிய வைகளை யுலையவனும், இலக்குமியை (மர்
 பிலே) தாங்குபவனும், (மாவலி வார்த்தை) நீர் தன் வையிலே
 விழுத் தலைவை (திரிவிக்கிரமனுப்) உயர்த்தவது
 தென்றையைப்போல, ஒவியங்குகின்றதும் குளிர்க்கிட
 பொருத்தியதுமான கடல்ஸிரைப் பருகி, வலப்புறமாக ஏறுக்
 கு, மலைகளை மிருப்பிமாகச் சொன்று, அகலத்தைத் தன்
 விட்டதெயை உலகத்தை (மழுபெய்யும் காலத்தே)
 வளைத்து, ஏழுக்க விவரங்கள் தினையுடைய மேகம்,—என்
 பத பொழிப்புரை]

கருவிற்குறுமைடைமை, உலகத்தை வளைதல், நீர் ஒழுகு
 சிமிர்தல் எந்த நன்மைகளால், மேகம் திருமாலுக்கு
 உலகமைப்பாடு. கருவிற்குறுமை மேகம் கிரை பொழுகு
 கிட்டுக்கொடுவது உலகத்தை வளைத்தை. திருமால்
 மாவலிவார்த்தை நீர் கைகளினிறமும் ஒழுக நிமிர்து
 உலகத்தை வளைத்ததனேலுடி ஒக்குமென்க. மூல்லைக்
 குரிய தெய்வம்கியப் பழையாள் உலகமைக்கத்தற்
 கூறினார். கேவியொடு வலம்புரி தாங்கு தடக்கை மா
 பொறித்தமாச் என்ற கட்டடப் பொருளாரப்பர் சுக்
 கிளர்க்கினியர். கேவியொடு வலம்புரி பொறித்த மா
 தாங்கு தடக்கை, என்பதற்கு கேவியைடே வலம்புரியைப்புமுடையை உத்தம இலங்குள்ளின் இலக்கு
 பியைத் தமுக்கி வை, என்றும் பொருள் உணக்க
 கலாம், இப்பொருளில் கோயி வலம்புரி என்பன
 அவ்விடவுமூன்ஸ இரேகையைக் காட்டும் (உணராசி
 நீர் சாபமகியப் பலை மு. கேபாலிகிருஷ்ணமாசரிய
 காவாயிகளது சுக்கிளர்க்கினியர் உரையைப் பெரும்
 பாலும் தமுகியப் பதலிவான உரை)

‘பாடியிழ் பனிக்கடல் பருகி’ என்றநாலுள் கடல்
 நீரைப் பருகி வென்மேகங்கள் கார்முகிள்களாயின
 என்பது பெற்றப்பட்டது. இக்கருத்தைச் ‘செறித்தரும்
 புகையருக்கொடு’ என்ற தொடில் கச்சியப்பவியா
 சாரியசவாயிக் கட்டக்கிவைத்த நயம் நுறுதி பற்றியற்
 பாலதாம். ‘வலைசெருபு கோடுகொண்டதூடு கொடுஞ்
 செலவெலியுமி’ என்றதிலுள்ள சீட்டம் ‘வின்மயைச்சை
 செங்கு தீரியை வெங்கனும் பாற்னன்’ என்ற கந்த
 புராணத் தொடில் அடங்கியிருத்தல் கார்த்த கவனிக்
 காலதாம். இங்கானமே நம் கவச்சக்கவர் தியார்
 தக்க சொர்பெடுது சங்கரும்குத்துக்களைச் செறித்
 தடக்குவதை கோக்குவோமாயின் அவரது கவிகள்.
 ‘கச்சியப்பகுத்திர’ மென்றந் கிளக்காமாறு மினிர்
 வைத்து தெளியில் கொகிற்போமென்க. ‘கிரிவிரி கமலச்
 செங்கு வைக்க விசெல் விசெல் வைக்க மாபோன்’ என்றார் பாலதாம்
 திலும், காஷ்தரு நற்புணல் கையிற்கீண்ட்டும் உயர்
 ச்தவர் குதியை உதலியோப்ப வாமனஞாத்திக் களார்க்
 துபாஞ்சுத்துப் பெரிபதேர் விசுவராபும் ‘படைத்தா
 ரென்க் கம்பாட்டாப்வர் அவரது பெறுவதிலுக்கு
 அழிவுதேர் உலகையும் சொடுத்துப் போக்தார். வரு
 ணைப் பகுதிகளில் அரிய பெரிய கித்தாற் கருத்துக்
 களை ஆங்காங் குரைத்துப்போதல் நீந்தம் புலவர்
 பெருத்தகையார்க் கிபல்பிலைபே நன்கமைந்துள்ள
 கிழுமிய ஓர் பெருங் குணமாம்.

1930-வது வருட வால்யும் - பயின்டு செய்தும் செய்யாமலும் கிடைக்கும்.

1930-வது ஆண்டு இதழ்கள் கற்போருக்கு மிகவும் பயனளிக்கவில்லை. இங்கள் மார்த்தர் அல். வலே வாழ்க்கையென மாண்பிக் காற்றில் அடிப்பட்ட துரும்பெணப் பறங்கின் ரீபிவம் செதன்றும், கற்பதின் பயன் அலைப்பட்டு, வாழ்க்கை என்றும் விளக்குவது 1930-ஆண்டின் தலையெங்கி கொள்ளக்கூடிய அறியாமலும் கிடைக்கிறது. இதை வேட்டுப்பார் உறவு, கல்லேஸ்கடன், விளம்பிளை வெட்கக்கீடு, எத்தைக் கண்டு இச்செக்கொள்வோம், அலையெட்டுக்கவேண்டாவோ, தாக்கத்தளர்ச்சி, கல்லைப்பேர்களே நலவுக்கள், வண்டிமாடும் மாட்டுவிண்டியும், உரிமையாற் பெரியராகர், மானமறிந்தபின், கலைகளே மானங்களுக்கும், பள்ளியிற் பழுத்தபழும், சன்னடவில் ஆற்றல், வாளின் நீளம் பெருவதை பெருமை ஆறு தலைப்பின்கீழ் மிகக்கப்பட்டுள்ளது.

அவ்வளவுநிலை கம்பராமயனாம் அபோத்தியாகாண்டம் ஆரம்பியது. முதல் 25 இதழ்களில், மத்தூரை அறிஞரான பீமான் சோமசந்திரபாரா தியாரது 'கைதேசியன் நிறையும் என்னும் நான் ஆயப்பட்டுள்ளது. இது கற்றோர்க்கு நல்லிருந்தாகும். அறமே நினைத்தும் ஆற்றவார் இன்னை, கவி யெய்க்கத்து கருத்து மூன்தோ, அமர்க்கோர் கருவியே கேடி ஆயினான், அறத்தினைக் காக்கவோ வரத்தினா வேண்டுள்ளன, கர்ணினை ஏற்றி கோயில்துவோ, மன்னை புகையெடுக்க கொண்டிரே மாதாக் பழியைகாத்தல், என்றும் தலைப்புக்கள் பலவற்றின்கீழ் பாரதியர் தால் ஆயப்பட்டுள்ளது. கம்பர் வகுக்கும் அனுமதினை பெருமை செதன்று, வள்ளுவதுதை கொண்டும் விளக்கப்பட்டுள்ளது. கம்பராமாயன்தை ஆழ்ந்து படிப்பவர்க்குத் தலையிலைத்தில் வாய்பாலகின்ற கட்டுரைகள் பயன் பெறியிருக்கும்.

இவாண்டில் இவைகளை வாந்துவது, முறைகள் படிப்போர் எளிதில் இல்லாக்கணத்தைக் கற்றுவிடலாம். இவ்கணாவல்லுக்கும் எழும் பல சந்தேகங்கள் இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

இவ்வாண்டில் குறுக்கதொகைகள் ஆயப்படியாக இல்லையாதலை இல்லாக்கண்டு இதழ்கள் அங்குறையைப் பூர்த்திகெட்கின்றது.

இல்லாக்கியான குடும்பங்கள் என்ற வாய்மை, ஆசிரிய சூடாமணி என்னும் நடகமும் மானத சாத்திராமும், மொழிபெயர்ப்புக் குட்டுரைகளும் வாந்துள்ளன.

விலை விழரம்:—

	உள்ளடு	வெளிநாடு
பயன்டு செய்யாதது	7—8—0	9—0—0
காலனி கிளிட்	8—8—0	10—0—0
அறை தோல் கிள்ட்	9—0—0	10—8—0

புத்தம் வேண்டுவோர் முன்பணம் அனுப்பி, தங்கள் ஊர் ரயில்வேஸ்டேஷனையும் தெரிவித்தால் To pay போட்டு ரயில்வே பர்ச்சலாக அனுப்பியோம். ரயில்வே கட்டணமும் புத்தகம் ஒன்றிற்கு அணுகிக்கு மேல் ஆகாது. ரயில் இல்லாத ஆருக்கு போன்றில் அனுப்பத் தபால் செலவு ரூ. 2 ஆகும். வேண்டுவோர் புத்தக இல்லாக்கியாடு தபால்செலவை என்ற வாய்மை, ஆசிரிய சூடாமணி என்னும் நடகமும் மானத சாத்திராமும், மொழிபெயர்ப்புக் குட்டுரைகளும் வாந்துள்ளன.

கலை நிலயம், வேளாளர் தெரு, புரசௌக்கம், கெள்ளை-

[வாண்டித்திடம்] நாஷ்னல் [1906]

இன்டாரன்ஸ் கம்பேனி லிமிடெட்.

ஹெட் ஆலீஸ்—நாஷ்னல் இன்டாரன்ஸ் பிளிடிங்ஸ், 7, கவன்சில் ஹவுஸ் தெரு, கல்கத்தா.

இந்தியகாலாட்டத்துப்புக்கும் கம்பனிகளில் தலையாயது

1930 வருடங்களில் சுமார் மினிட்டில்.

1930 வருடம் நிறைவேறிய புது பிலிடிங்ஸ் ரூ. 1,12,55,069.

1930 வருடத்தில் அதிகமான ஜப் அன்டராண்ஸ் பண்டு 11,51,813.

பிரீமியம் வருமாய் 30,83,936.

1930 வருடத்தில் கிடைத்த வட்டி வருமாய் 7,47,608.

மெட்டிட அல்லெட், ரூ. 1,65,00,000 அதிகம்

1930 வருடத்தில் கந்த முதலிலிருக்கும் ஜப் அன்டராண்ஸ் பிலிடிங்ஸ் மீல்கள் 6,65,70,916.

பிரீமியம் மக்குறையை, பாலியை மிக்காலன் மிகவும் தாராண்டாலை, எவ்வளவித் தீவிப் அன்டராண்ஸ்களும் எடுத்துக் கொள்ளப்படும்.

எதுவுண்ணி எடுத்துக்கொள்வது உங்களுக்குதிலொப்பாகும்

112, அரமினாக்காரன் } T. அன்தாரா, B. A.

தெரு, கெள்ளை, } செக்டரி, மாண்ணர்கள்.

R. G. தூண் & கம்பேனி, மாண்ணர்கள்.

நாஷ்னல் வையர் அன்டு ஜப் இன்டாரன்ஸ் கம்பேனி லிமிடெட்.

ஹெட் ஆலீஸ்—நாஷ்னல் இன்டாரன்ஸ் பிளிடிங்ஸ், 7, கவன்சில் ஹவுஸ் தெரு, கல்கத்தா,

தி, மோட்டார்கா மோட்டார் கவன்சில் இன்டாரன்ஸ், கேட்போருக்கு வரவுகள் அனுப்பப்படும்.

- பாரதி -

சத்திரம் — சமத்வம் — சகோதரத்வம்.

ஓர் தேசிய மாதப் பத்திரிகை.

மூன்றுவது ஆண்டு நடக்கின்றது.

உள்ளடு வருட சந்தா

ரூ. 2 0 0

வெளிநாடு "

ரூ. 2 8 0

தனி (சாம்பிள் காபி) பிரதி விலை அனு 5. வேண்டு

வேர் ஸ்டாப்பு அனுப்பவேண்டும்.

ஊதிமத கட்சி பேந்களின் நித் தேசுகிடுதலைக்

காக உழைக்கும் தேசிய மண்மகமும் பத்திரிகை

ஆசிரியர்:—R. நாராயணசாமி.

விலாசம்:—வெளிநாடு பாரதி ஆபீஸ்,

உத்தமானையம், மதுரை ஜீல்லா

வித்வான் த. சன்முகக் கவிராயின்

:: மகா பாரதம் தமிழ் சான்னம் ::

தித்தானான் உயிர்த் தபிப்பு

இது சிறந்த கிளேன் காசித்தில் கங்குஉத்திடப்பட்டு கல்கே உயிர்த் தபிப்பு கிடைத்துத்

(1) ஆபீஸ் முதல் தீவி, (2) சபா, ஆரணிய, வீராட பார்வங் அடக்கப்படுத்துத்

பாலவினோதினி ஆபீஸ், 323, தண்டையார்ப்பேட்டை,

* வண்ணரப்பேட்டை போன்ட், மதராஸ்.

வர்த்தமானம்

தற்காலம் காட்டின் பொருளாதார சிலை வீழ்த்திருப்பது விவசாயிகளை மிகவும் பாதிக்கின்றபடியாறும் தானியங்களின் விலை இறக்கியிருப்பதோடு அவ்விலைக் கும் தானியங்களை வாங்குவார்கள் இல்லாமலையா அல்ல விவசாயிகள் கட்டப்படுகின்றனர் என்றால், இந் ஸிலையில் இந்த அதிகமான சிலையிலை விவசாயிகளை தாங்கமுடியா தென்றும் எனவே 100-க்கு 30 வீதம் ஸிலை குறைக்கப்படவேண்டுமென்றும் வருகிற சட்டசபைக் கட்டடத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிகின்றது. மாதம் ஒன்றிற்கு 300 ரூபாய்க்கு அதிகமாகச் சம்பளம் வாங்குகிற வர்களுக்கு 100-க்கு 40 வீதம் சம்பளம் குறைக்கப்படவேண்டுமென்றும், 3000-க்கு குறைவான சம்பளம் வாங்குவார்களுக்கு 100-க்கு 20 வீதம் குறைக்கப்படவேண்டுமென்றும், மற்றொர் தீர்மான மூடும் கொண்டுவரப்படும்.

சமய மழுஷானும்:—அக்டோபர் மாதம், 8-ஏக்டே வெளியான நியூ இந்தியா என்றும் ஆங்கில வரப்பட்ட திரிகை கூறுவதாவது:— 1893-வது ஆண்டு அமெரிக்காவில் சிக்காக்கோ என்றும் காரத்தில் ஒரு பெரிய சமயமறாகு விவேகாந்தர் சென்றிருந்தார். அச்சமயம் அமெரிக்காவில் உலக சமய மறநாளாட்டக் கூட்டு முயற்சி நடத்த வருகின்றது. இம்மறநாள் 1893-வது வருடம் கூடும். உலகத்திலுள்ள எல்லா மதத்தின் சார்பாகப் பிரதிகிதக் கிழமொகார்த்து அதைக் கட்டுவார்கள். இம்மறநாளுக்கு உலக சமய சமாஸ்தானாடு என்று அதைக்கப்படும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்காக்கை பிரச்சினைகளை விவரித்து பிப்பதற்குச் சமயத்தை காட்டுவது ஆண்டின் தொடர்பாக இருக்கிறது. ஆங்கூரானம் கொள்கைதை இம்மறநாளுக்கு உலக சமய சமாஸ்தானாடு என்று அதைக்கப்படும் மறந்து மறவார்கள் சிறந்த நோக்கம். நடத்தின் நல்ல ஆங்கூராட்டின் திருக்கிணறுதென்பது இம் மறநாளாட்டாக அபிப்பிராய். எனவே இம்மறநாள்தான் கட்டப்படுவதற்கும் மறந்து ஒன்று தயார்த்துக்கூடும். வென்னுடே இங்கோகௌன் வீலைசெய்ய முற்படுவார்.

சமீபத்தில் கட்டத் காந்திவாரத்தில் இந்தியாவில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் விற்றது என்று, பம்பாயில் மாதிரிம் தீவிரம் நீரிமை நீரிமை முயற்சி யால் 27 லட்சம் ரூபாய்க்குக் கதர் விற்றதென்றும் அகில இந்திய கதர்ச்சக்கத்தார் அறிவிக்கின்றனர்.

நூன்பானு:—முகமதியர்களன் நபி கூயக் கூன்றும், பெரியோர்கள் என்றும் கொண்டாடப்படும்பல்லீசிய சரிதைகளும், முகமதிய மதத்திற்கு அன்றூர் செய்தா கலமும், அவர்கள் ஜனங்கள் உய்வதற்கு அருபிய அறவங்களும் உத்தமானமை மொலாலி ச. டி. முயற்சி அப்புலக்கார் சாப்பு அவர்களால் இந்திலின் கண் விளக்கப் பெற்றிருக்கின்றன. பிரீர்க்குரை காலைதிருத்தல் கருணா அன்பு வாய்மை என்ன மையத்தில் செய்தல் தீவனவில்க்கல் காற்றல், திதிரையை கீழ்க் கீர்மலைப்போற்றல் முதலீய குணமுதையாரே பெரியர் என்று இந்தானசிரியர் விளக்குகின்றார். இந்தைப் பிரசரித்த உத்தமானையும் பெரிய நாட்டார்கள் K. M. முஹம்மது மாஷுக் ராவுத்தர் அவர்களுக்கு முகமதிய உலகம் கட்டப்பாடுயைத்தாகும். இப்புத்தகம் வேண்டுவோர் ஆசிரியிடமிருந்தே அல்லது K. M. முகமது மீரான் ராவுத்தரிப்பிரிருதோ பெருவதற்கிடையார்களாம்.

வீரப்பியர் விஜயம்:—ஆசிரியர் வி. காக்யா. பிரகாராலயம், இங்கோகௌன், மாண்டகாமி சீதி, நீண்தகா புத்தகாலைப்பினர், கலை நூபாய் என்று. காவன் 111 பக்கங்களைக் கொண்ட சீர்ப்பியர் விஜயம் என்றும் இந்தல் பர்மியப் பிரசாரம்பண்ணையை முய்ப்பியப்பாராத நகரிகமுக்கல்கிபேர்முறையரசு கெந்தியில் செய்தல் விளக்குவதாகும். பர்மியப் பிரசாரியிடக்கைத் தெரித்துகொண்டுள்ளிருப்புவோர்க்கு இது மிகவும் பயணியிப்பதாகும். கிளில்கூடி சுகாபுத் திற்கு முன்னிருப்பே பர்மியப் தன்னரக செலுத்தி வங்கதும், இந்தைரும் பர்மியப் பார்மிய நடப்புடைய நடப்புடைய கேண்மையினால் கல் வித் துறையிலும் சமயத்துறையிலும் செலவில் உற்ற தும் இந்தாலீல் கண்கு விளக்கப்பட்டுளது. பர்மா ஆகிலை ஆசிரியின் கீழ் வங்கவாயிலுள்ள சிற்றத அரசாங்கங்களும், போர்வீர்க்களின் சரிதை இந்தாலீல் விளக்கப்பட்டுளது. புத்தகம் எல்ல கிளைங் கைத்தத்தில் அசிரியப்பட்டு நல்லும்குறியில் பயின்று செய்யப்பட்டுளது. வேண்டுவோர் இங்கோகௌன் வீவீ கதர் புத்தகாலையினருக்கு எழுதப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆய்வேத விதவான் B. V. பண்டிட அவர்களின்

குழந்தைகளுக்கு:


“குழந்தைகளுக்கு போதுமான நஞ்சனைகள்”

பிரீர்க்க கல்துரி மாத்திரை
கோரோஜின மாத்திரை
சித்ர தலை,

“பால சதா” (Reg.)

அமிர்தாமலகதைவும்
குழந்தை கட்டிக்கும்
ஜீவக் கட்டிக்கும்

முத்தோபா: பம் பாய்.
கலகத்த.



பாரிக்குகள்:

காவலப்பிராசா
திராக்காபாக
பாதாமி ராசாயங்கம்

ஜீவவாதா (Reg.)

பிரீங்கமலக தைவும்
ஸ்ரேஷல் முந்து 15 நாட்
கலூக்கு ரூ. 2-0-0.

பிராங்க:

மத்தை ர.

பண்டு. D. கோபாலாசார்வி அவர்களின்

STD 1898

பலவின்மீ, நரம்புத்தார்க்கி, மறகு, அயரவு, விர்யக்குறைவு, இவைகளைப் போக்கி, கேக பலம், குருபகுசக்டி, விர்யாவிரத்தி, ஜிவைகளைச் சுனிப்பதுல்லது கொயற்றது ஜிவைகளை இடப்பகல்வம் கொட்டக்கும், ஜிலை கு-3-4-0

ஆய்வுக்கால்ரமம்
தபாற பெடி. 287. மகுந்ஸ்.

ASOKA SALT

ଓচୋକା ଚାଲ୍‌ଟ.

(ଗିଲ୍ଲିମ୍‌ପାର୍ଟ୍.)

(ଶ୍ରୀଚୋକା—ଉପ୍ପ)

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் நோய் கள் வராமல் தடுப்பதற்கும் அசோக—உப்பு ஓர் அருமருந்து.

உணவை நன்றாகச் சிரணங்கு செய்து,
யாதொரு வருத்தமுமின்றி காள்தோறும் மலத்
தைக் கழிக்கும் சிறந்த குணமுள்ளது.

அசோகா—உப்பு ஜலத்தில் பேர்ட்டால் பால் பொங்குவதுபோலவே பொங்கி வரும்:

விலை ரூ. 1—8—0. தபால் செலவு வேறு
அசோகா கம்பெனி
விலை : -

கண்ண

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்
சுகுணவதி அல்லது மா

எனில் கணமயில் எழுதப்பட்ட இனி தமிழ்ப் புத்தகங்கள். அப்பிள வல ஆப்போன் பட்டங்கள், உயரிய பெதர்ஸ்வெல்மிட் காலத்தில், மாறாகும் படித்து இன்புமாட்டுவேண்டும் ஒரு குறைந்தவிலை வகைப்பட்டுள்ளது.

நம்பிக்கையான புஸ்தக வியாபாரிகள்
தமிழ், இங்கிலிச், தெலுங்கு, தமிழ்த் திட்டபுஸ்தகங்கள் எல்லாம் எங்களிடம் கிடைக்கும்.

இது என்ன முறையால் அடையிருக்கிறது என்று விடப்படவில்லை. இதைப் பிடிப்பது ஒரு மத்தியம்

Printed at the B. N. Press, Mount Road and Published by Mr. E. Kumariah, B.A., B.L. (Editor).